

ஸ்ரீ லோகதேசிகாதூக்ரஹ மாஸிகா—மலி 14.

ஸ்ரீ :

பரமபுருஷனுடைய ப்ரதிவஸ்து

பூர்ணத்வத்தைப்பற்றிய

பூருவாசாரியர்களின்  
தீருவுள்ளத்தை விளக்கிக்காட்டவல்ல

293

# அ த் பு த ச க் தி.



ஸ்ரீ காஞ்சி பிரதிவாகியபயங்கரம்

அண்ணங்கராசாரியர்

இயற்றியது.



காஞ்சிபுரம்

ஸ்ரீ ஸுமாதர்சன அச்சுக்கூடத்தில்

அச்சிடப்பெற்றது.

1948.

விலை 0-8-0.

ஸ்ரீ:

பேருளாளன் பெருந்தேவித்தாயார் திருவடிகளேசரணம்  
ஆழ்வாரொம்பெருமானார்ஜீயர் திருவடிகளே சரணம்

பரமபுருஷனுடைய ப்ரதிவஸ்துபூர்ணத்வத்தைப் பற்றி  
ஸ்ரீ தேசிகன் முதலான பூருவா சாரியர்களின்  
திருவுள்ளத்தை விளக்கிக் காட்டவல்ல

# அ த் பு த ச க் தி .

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதிபயங்கரம்

அண்ணங்கராசாரியர்

இயற்றியது.

சீலோ. தேசிகவந்தகமாலாத்வீதீய புஸ்தகவிமர்சருபமிதம்,  
ஸகலவிபுதாபிநந்த்யம் ஸததம் ஜேஜேது ஜகதி க்ருதிரதநம்.

முதல் அத்யாயம்.

பரம புருஷனொருவனுள்ளனென்பதையும் அவனுடைய  
ஸ்வரூபரூப குணதிகள் இப்படிப்பட்டவை யென்பதை  
யும் நாம் சாஸ்த்ரங்களைக் கொண்டு அறிகரோமேயல்லது  
வேறு எதனாலும் அறிகின்றிலோம். அதிந்த்ரியமான  
விஷயங்களில் நமக்கு சாஸ்த்ரமே கைவிளக்கு. அல்பஜ்ஞா  
களான நாம் சாஸ்த்ரங்களில் நேராக இறங்கித் தத்துவங்  
களையும் மகாமங்களையும் உணர உரிமையுடையோமல்  
லோம். \* சாஸ்த்ரஜ்ஞாநம் பஹுக்லேசம் புத்தேச் சலந  
காரணம், உபதேசாத் ஹரிம் புத்த்வா \* என்று சாஸ்த்ரமே

காட்டின கட்டளையிலே, தத்வதர்சிகளான மஹாப்ராஜ்ஞர்கள், வெண்ணெய். கடைந்து திரட்டியெடுத்துக் கொடுக்குமாபோலே லலிதமாக எடுத்துரைத்து வைக்க, அது கொண்டு உணரவே நாம் அதிகாரிகள். எதிலும் எங்கும் ஸம்ப்ரதாய பேத மென்று ஒன்று தோன்றியிருப்பதனால் இன்ன ஸம்ப்ரதாயஸ்தர் இன்ன ஆசார்யருடைய ஸ்ரீ ஸூக்திகளையே நிதியாகக் கொள்வதென்றும் அவற்றையே போஷித்துப் பேசுவதென்றும் ஒரு பத்ததி இருப்பதனால் அவரவர்கள் தம் தம் ஆசார்யருடைய ஸ்ரீ ஸூக்திகளில் வைத்திருக்கிற நம்பிக்கையினால் திருப்பித்திருப்பி ஸ்வமதத்தையே வலிதாக வெளியிட்டுக் கொண்டு காலங்கழிக்கிறார்கள். இந்த மருமத்தை யாரோ சில மஹா மேதாவிகளே கண்டு 'இப்படி பஷ்பாதிக்களாய்ப் பேசியும் எழுதியும் போருகிறவர்களின் வார்த்தைகளில் நாம் செவி கொடுக்கவோ கண் செலுத்தவோ தகாது; மத்யஸ்தர்களான ஆசாரியர்களின் திருவாக்குக்களைக் கொண்டே தத்துவத்தை உணரவேணும்' என்று துணிந்து விவாதிகளான இரண்டு ஸம்ப்ரதாயஸ்தர்களுக்கும் பொதுவாகவுள்ள ஆசாரியர்களின் ஸ்ரீ ஸூக்திகளையே கொண்டு தத்வநிஷ்கர்ஷம் செய்கிறார்கள். இதுதான் ராஜமார்க்கம்.

உபய ஸம்ப்ரதாயஸ்தர்களுக்கும் பொதுவாகச் சில ஆசாரியர்கள் உலகமறிய விளங்குகின்றார்களன்றோ. ஸ்ரீ பாஷ்யகாரர், கூரத்தாழ்வான், பட்டர், ச்ருதப்ரகாசிகாசார்யர் என்னும் மஹாசார்யர்கள் பொதுவானவர்களென்பது நிர்விவாதம், விவாத க்ரஸ்தமான விஷயங்களை மத்யஸ்தத்ருஷ்டியுடன் நிஷ்கர்ஷிக்கவேண்டும்போது மேற்குறித்த மஹாசார்யர்களின் ஸ்ரீ ஸூக்திகள் எப்படியுள்ளன? என்று விமர்சிப்பதே ப்ராமாணிகர்களுக்கு

உற்றது. அவர்களின் திவ்ய ஸூக்திகளில் ஸ்பஷ்டமாகத் தெரியாத விஷயங்களிருந்தால் அவற்றில் அவரவர்கள் தம் தம் [அஸாதாரண] ஆசாரியரின் ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டு தெளிவுபெறலாம். பொதுவான ஆசாரியர்களின் திருவாக்குக்களில் ஸ்பஷ்டமாகவும் ஸுஸ்பஷ்டமாகவும் விளங்குகின்ற விஷயங்களிற்கூட ஏகதேசிகளின் அபிப்ராயத்தையே திடமாகக் கொண்டு போராடுவதென்பது விவேகிகளின் பணியாகுமோ?

சிலருடைய கொள்கை என்னவெனில், மற்றையாசாரியர்களின் திருவாக்குக்கள் எப்படியாவது இருக்கட்டும்; அவற்றைப்பற்றி நமக்கு விசாரமே வேண்டா; நமக்கென்று வாய்த்த அஸாதாரண ஆசாரியருடைய திருவாக்கில் ஸ்பஷ்டமாக எவ்வண்ணம் வெளிவந்துளதோ அவ்வண்ணமே தான் நாம் கொள்ளவேண்டும்—என்பதாக. இக்கொள்கையைத் தப்பென்று நாம் சொல்லலாகாது. ஸ்வாசார்ய பக்தியின் கனம் விளங்குமிதில், ஆனால் இத்தகைய கொள்கை ரஹஸ்யமாக ஸ்வக்ருஹத்தினுள்ளே போற்றத் தகுமே யன்றி ஸதஸ்ஸூக்குப் பயன்படாது. விவாதம் வினையாத வளவில் சேஷமமே. விவாதம் வளர்ந்திட்டால் ஸ்வாசார்ய ஸூக்தியென்கிற அபிமானத்தை வெகு தூரத்தில் விலக்கிவைத்திட்டு, பொதுவான ஆசாரியர்களின் ஸ்ரீ ஸூக்திகளை மாத்திரமே தஞ்சமாகக் கொள்ளவேணும்.

இனிப் ப்ரக்ருத விஷயத்திற்கு வருவோம். எம்பெருமான் எங்கும் நிறைந்த பரஞ்சோதி யென்று உலகமனைத்தும் உணரும். “கருதரிய வுயிர்க்குயிராய்க் கரந்தெங்கும் பரந்துறையும் ஒருதனி நாயக மென்றால் உன் பெருமைக்கு

அளவாமோ? ” என்று போற்றுகிறார்கள் பக்தர்கள். அணுவான பதார்த்தங்களினுள்ளும் பகவான் நிறைந்துள்ள என்பது வேதாந்திகளின் கொள்கை. (1) உட்புறம் வெளிப்புறம் என்று இரண்டிடங்கள் பகுத்து வகுத்துக்காட்டக் கூடிய பொருள்களாயிருந்தால் அவற்றில் உள்ளேயும் புகுந்துள்ள என்று ஒப்புக் கொள்ளலாம்; அணுபதார்த்தங்களுக்கு இங்ஙனே பகுத்துக் காட்டக்கூடிய நிலைமை இல்லாமையால் அப் பொருள்களில் பகவான் உள்ளே யுள்ள என்று ஒப்புக் கொள்ள இயலாது—என்பது ஒரு ஆசேஷம். (2) உள்ளேயுள்ள என்று ஒப்புக் கொள்ளக் கூடிய விடத்திலும், பகவான் தன்னுடையஸ்வரூபம் எவ்வளவுண்டோ அவ்வளவும் அடங்க வியாபித்துள்ள என்று இசையத்தகாது; ஏனென்றால் ஒரு வஸ்துவிலேயே பகவானது ஸ்வரூப மடங்கலும் அடங்கிப் போருமானால் மற்றும் உலகிலுள்ள அபரிமிதங்களான வஸ்துக்களிலும் அந்த ஸ்வரூபம் வியாபித்திருக்க வேணுமல்லவா? அதற்கு அவகாசமில்லாமற் போகுமே. ஒரு உதாரண தனக்குள்ள பொருள்களை யெல்லாம் ஒரு யாசகனுக்கே பூர்த்தியாகக் கொடுத்துவிட்டால் எப்படி? மற்றுள்ள பல யாசகர்களுக்கும் கொடுக்கச் சரக்கு இருக்கவேணுமே; (அது போல) பகவானும் தன் ஸ்வரூபத்தை நிச்சேஷமாக ஒரு வஸ்துவிலேயே நிரப்புகிறானென்றால் இது எப்படி ஸம்பலிக்கும்? மற்ற வஸ்துக்களுக்கு என்ன கதி? ஒவ்வொரு வஸ்துவிலும் நிச்சேஷமாக நிரம்பியுள்ளானென்கை பொருந்தமாட்டாது. ஒன்றில் நிச்சேஷமாக நிரம்பி விட்டால் மற்றொன்றிலிருக்கப் பரஸக்தியேது? ஆகவே வஸ்து தோறும் பகவத் ஸ்வரூபம் நிச்சேஷமாக நிரம்பியுள்ளதென்று கொள்ளத்தகாது—என்பது மற்றொரு ஆசேஷம்.

இவ்விரண்டு ஆசேஷபங்களும் இன்று நேற்று உதித்தவையல்ல; நெடு நாளாகவேயுண்டு. இவற்றை நமது பூருவாசாரியர்கள் நன்கு கண்டித்துள்ளார்கள். ஸுஸ் பஷ்டமாகக் கண்டித்திருப்பவர் ச்ருதப்ரகாசிகாசாரியர். எங்கே எவ்விதமாகக் கண்டித்திருக்கிறாரென்பது பற்றி மேலே மூன்றாமத்தாயத்தில் விவரிப்போம். அது நிற்க.

மேலே விவரித்த இரண்டு ஆசேஷபங்களைக் கூசாமல் பேசவல்லவர்கள் யாராயிருக்க வேண்டு மென்பதைச் சிறிது விமர்சிப்போம். பகவானுக்கு ஒப்புயர்வற்ற சக்தி விசேஷ முண்டென்பதைப் பொறுக்ககில்லாதவர்களே இந்தக் கஷ்டங்களைக் கிளப்பவேண்டும். பகவான் அத்து சக்தியுத்தன் என்றும் அகடித கடநாஸமர்த்தன் என்றும் பிரமாணங்கள் கூறுவதை அஞ்ஜலிபந்தத்துடன் ஏற்க வல்ல ப்ராமாணிக வேதாந்திகள் இப்படிப்பட்ட கஷ்டங்களைக் கிளப்ப ஒருபோதும் நினையார்கள்.

இந்த வ்யாப்தி விஷயத்தை, அல்லது ப்ரதிவஸ்து பூர்ணத்வ விஷயத்தை விட்டிட்டு வேறு சில விஷயங்களை யெடுத்துக்கொள்வோம். ஸகல ப்ரபஞ்சங்களுக்கும் பகவானையே காரணபூதனாகக் கொள்ளுகிறோம். உலகில் ஒவ்வொரு கார்யவஸ்துவுக்கும் மூலகைப்பட்ட காரணங்கள் வேண்டியிருக்கின்றன; 1. உபாதாநகாரணம், 2. ஸஹகாரி காரணம், 3. நிமித்த காரணம். ப்ரபஞ்ச ஸ்ருஷ்டியில் இம் மூலகைக்காரணமும் பகவானொருவனே யென்று மறைமுடி அறுதியிடுகின்றது. ஒன்றுக்கே மூலகைக்காரணத்வமும் எங்ஙனே பொருந்தும்? உலகில் இப்படியுள்ள ஒரு வஸ்துவையாவது உவமையாக எடுத்துக்காட்ட முடியுமோ? முடியாதே. உலகிற் காண்கிறபடிதானே பக

வாணிடத்தில் ஸமந்விதமாகவேணும். ஒருவனே மூவகைக் காரணமுமென்று அஸம்பத்தமாக எப்படிச் சொல்லுகிறீர்கள்? என்று கேட்டால், பகவான் அத்புதசக்தியுத்தனாகையாலே அப்பரம புருஷனிடத்தில் எதுவும் ஸமந்விதமே, அஸம்பத்தமானது ஒன்றுமில்லை என்கிற விடைதவிர வேறொன்றும் சொல்லவில்லார் வேதாந்திகள். வேதாந்த தேசிகனும் இதே விடையைத்தான் விடுத்தருளுகிறார்; அச்யுதசக்தத்தில் \* புரிஸ பஹாண ஸரீரோ \* என்றச்லோகத்திற்கு நம்முடைய கிரிவான கியாக்கியானம் உலகம் பரவியுள்ளது; கியாக்கியானமே வேண்டா; மூலமே போதும்; \* வஹஸி ணிமித்தத்தணம் வி அப்புய ஸத்தீ—வஹஸி நிமித்தத்தவமபி அத்புதசக்தி: \* என்றன்றோ ச்லோகமுள்ளது. அத்புத சக்தியோகத்தாலே இவை கூடும்— என்றன்றோ நிர்வஹிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபாஷ்யகாராதிகளுக்கும் இந்த அத்புத சக்தியோகமே சாஸ்த்ரார்த்த நிரவாஹங்களுக்குக் கைகொடுக்கின்றது. ஆகவேதான் “ஸகலவஸ்து விலக்ஷணஸ்ய சாஸ்த்ரைக ஸமதிகம்யஸ்ய அசிந்த்ய-அப்ரமேய-அத்புதசக்தியுத்தஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண:” என்று அடிக்கடி அருளிச் செய்யப்படுகிறது. மேற்குறித்த வாக்யங்கள் ஸ்ரீபாஷ்ய தீப ஸாராதிகளில் நூற்றுக்கணக்கான இடங்களில் காணலாகும்.

\* பரா அஸ்ய சக்திர் விவிதைவ ச்ருயதே \* என்பது முதலான சுடர்மிகு சுருதிவாக்கியங்கள் பலபல. இவற்றால் பகவானுடைய சக்தி அத்புதமானதென்று நிரூபிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சக்தி அவனுக்கில்லை யென்று ப்ராமானிகரொருவரும் வாய்திறவார். இந்த சக்தியை இசைந்தால் விருத்த ஸமுச்சயங்கொள்ளும்—பேதாபேத

வாதிகளான பாஸ்கராதிகளின் வாதமும் உபபந்நமாக வேண்டிவரும் என்று ஒரு அசட்டுவாதம் கிளம்புகிறது. இதைச் சிறிது விமர்சிப்போம். பேதாபேத வாதிகள் பகவானுடைய அப்புத சக்தியோகத்தை உபஷ்டம்பகமாகக் கொண்டா தங்களுடைய வாதத்தைக் கிளப்பி யிருக்கிறார்கள்? இல்லையே. ஆகவே இந்த ப்ரதிபந்தி எப்படி விளைச் செல்லும்? அர்த்த மற்ற இப்படிப்பட்ட ஆபாதனங்களினால் சில அறிவினைகளை வஞ்சிக்கலாமே யொழிய, விவேகிகளிடம் விளைச் செல்லக்கூடிய வார்த்தையே அன்றிது.

### இரண்டாவது அத்யாயம்.

ஒன்று பாருங்கள்; ஸ்வர்க்கத்தை நரக மென்ன மாட்டோம்; நரகத்தை ஸ்வர்க்கமென்ன மாட்டோம்; ஐசுவரியத்தை தாரிதரியமென்ன மாட்டோம், தாரிதரியத்தை ஐசுவரியமென்ன மாட்டோம். த்வேஷத்தை ஸ்நேஹமென்ன மாட்டோம், ஸ்நேஹத்தை த்வேஷமென்ன மாட்டோம்; விஷத்தை அம்ருதமென்ன மாட்டோம், அம்ருதத்தை விஷமென்ன மாட்டோம்; நிழலை வெய்யிலென்ன மாட்டோம், வெய்யிலை நிழலென்ன மாட்டோம். ஆனால் நம்மாழ்வார் திருவாய்மொழியில் சேராதவற்றையெல்லாம் சேர்த்துச் சொல்லி யேத்துகிறார். \* நல்கூவுஞ் செல்வம் நரகும் ஈவர்க்கமுமாய், வெல்பகையும் நட்பும் விடமுமமுதமுமாய் \* கண்ட விற்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய் \* நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய் \* புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்றிவையாய்\* என்றிப்படி வாய் வந்தபடி யெல்லாம் பேசியுள்ளார். இப்பதிகத்திற்கு நம் தேசிகன் அப்புதமானச்லோகமிட்டருளு

கிரூர்:— \* ஸம்பத்தாரித்ரயபாவாத் .... அகடித கடநம் ப்ராஹு க்ருஷ்ணம் சடாரி: \* என்றருளியுள்ளார்.

இங்கே புத்திமான்கள் சால விமர்சிக்க வேண்டிய துண்டு; \* நல்குரவுஞ் செல்வுமென்கிற இத்திருவாய் மொழியில் \* வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய் \* என்பதும் (8) ஒரு பாசரம். பகவான் தைவப்ரக்ருதிகளுக்கு சரண்யனாயும் ஆஸூரப்ரக்ருதிகளுக்கு ம்ருத்யுவாயுமுளன் என்று இப்பாசரத்தில் ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டிருக்கிறது. உலகில் ஒரு மனிதன் சிலர்க்கு நல்லனையும் சிலர்க்குத் தீயனாயுமிருப்பதை எங்குங்காணினீரோம். இப்படியிருப்பதற்கு ஒரு அகடிதகடநாசக்தி வேண்டிய அவசியமேயில்லை. இதுபோல பகவானும் நல்லார்க்கு நல்லனாய்த் தீயார்க்குத் தீயனாயிருக்கிறானென்பதில் அகடிதத்வமென்பது சிறிதுமில்லை. சிலரிடத்திலே நல்குரவையும் சிலரிடத்திலே செல்வத்தையும் தருகிறான்; சிலர்க்கு நாகப்ராப்தியையும் சிலர்க்கு ஸ்வர்க்கப்ராப்தியையும் பண்ணி வைக்கிறான். என்றால் இதில் அஸம் பாவிதத்வசங்கைக்கு உதயமேயில்லையன்றோ. இத்திருவாய்மொழியை இப்புடையிலே நிர்வஹிப்பதில் என்ன அருமை. ஒன்றுமில்லை. எம்பெருமான் இப்படியாகவுள்ளானென்று சொல்லுவதனால் அவனுடைய அகடிதகடநாஸாமர்த்தியம் விளங்குகைக்குப் ப்ராஸக்தி யேது. சேராதவற்றைச் சேர்ப்பிக்கவல்ல சக்தி பகவானுக்குக் கிடையவே கிடையாதென்பவர்கள் இங்கே இரண்டு விஷயங்களுக்கு விடை கூறவேண்டும். (1) \* அகடிதகடநம் ப்ராஹு க்ருஷ்ணம் சடாரி: \* என்று ஸ்வாமி தேசிகன் ஏன் அருளிச் செய்தார்?, (2) இந்தத் திருவாய்

மொழியில் அகடித கடநா சக்தியைக் கொண்டு கூறவேண்டிய விஷயம் என்ன இருக்கிறது? = வர்ஷசதமானாலும் இவ்விரண்டு கேள்விகளுக்கும் ஆர்ஜவத்துடன் விடையிறுக்க பகவச் சக்தி வித்வேஷிகள் அசக்தரே. இப்பதிகத்தினால் ஸர்வநியந்த்ருத்வம் அநுபவிக்கப்பட்டதென்று அருளிய ஆறாயிரப்படியாகிரியரான பிள்ளான் வழியிலே நின்ற ச்லோகமிடாமல் நம்பிள்ளை திருவடிகளின் வியாக்கியானங்களை ஸேவித்து அந்த வாஸநையாலே \* அகடித கடநம் ப்ராஹு \* என்றருளிச் செய்த தேசிகனுடைய திருவாக்கு இவ்விடத்தில் அநுபாதேயமே யென்று பலர் வாயில் கேட்டிருக்கிறோம்; அந்த விடையோ அதற்குப் பர்யாயமான விடையோ தவிர வேறு வெளிவர ப்ராஸக்தியுண்டோ? உண்டெனில் அருளலாமே; அப்போது சாஸ்த்ரார்த்த மருமங்களெல்லாம் தன்னடையே வெளிவந்து தீருமே. ப்ராஸங்கிகமான விது நிற்க.

பகவானுடைய ஸ்வரூபம் ஒவ்வொரு வஸ்துவிலும் நிச்சேஷமாக நிரம்பியுள்ளதென்று கொள்ளுகிறவிதில் என்ன விபத்து வந்திட்டது? பரம கிருபையுடனும் சாந்தியுடனும் விடையிறுக்கவேணும். நாம் கேட்கிற கேள்வியை நன்கு வாங்கிக் கொண்டு விடையருளவேணும். நூற்றெட்டுத் திருப்பதிகளுள்ளன. ஒவ்வொரு திருப்பதியிலுமுள்ள மூர்த்திகளொவ்வொன்றிலும் பகவானுடைய ஸ்வரூபம் நிச்சேஷமாக நிறைந்துள்ளதா இல்லையா என்று கேட்கிறோம்; மற்றவற்றில் பகவத் ஸ்வரூபம் எப்படியாவது இருக்கட்டும். ஆங்காங்கு பக்தர்களால் ஆரதிக்கப்படுகிற திருமூர்த்திகளை யெடுத்துக் கொள்வோம். இவற்றிலும் ஸ்வார்த்தயஜந மூர்த்திகளை விட்டுப் பரார்த்தயஜந மூர்த்திகளை மாத்திரம் கொள்வோம். இவற்றிலும் திவ்ய

தேசங்களில் திகழும் திருமூர்த்திகளையே கொள்வோம். அவ்வளவும் வேண்டா; கோயில் திருமலை பெருமாள் கோயில் என்று சிறப்பித்துக் குலாவப்படுகிற மூன்று திருப்பதிகளிலுள்ள திருமூர்த்திகளையே கொள்வோம். ஸ்ரீரங்கநாதனிடத்தில் [மூலமூர்த்தியில்] பகவதஸ்வரூபம் சிச் சேஷமாக நிரம்பியுள்ளதா இல்லைபா? என்று கேட்கிறோம். திசைகள் தோறும் மருளமருள விழித்து நில்லாமே தெளிந்து நின்று விடையருளவேணும். ஸ்வாமி தேசிகள் அருளிய அப்புதமான ச்லோகமொன்று \* பக்தஸ்ய தாகவசிசோ: பரிபாலநாய \* இத்யாதி. இதில் என்ன சொல்லப்படுகிற தென்னில் \* எங்குமுள்ள கண்ணென்ற மகனைக் காய்ந்த இரணியன் தூணைப்புடைப்பதற்கு முன்னே எம்பெருமான் மூவுலகத்திலும் ஒவ்வொரு வஸ்துவிலும் [ஒவ்வோரிடத்திலும்] நரஸிம்ஹரூபமாக ஆவேசித்த விட்டதாகவும், இரணியன் தட்டினது ஒரு தூணையே யாதலால் அந்த வொருதூணில் நின்று மாத்திரம் ஒரு நரஸிம்ஹமூர்த்திமாதிரமே வெளிவந்த படியால் மற்ற ஸகல ப்ரதேசங்களிலும் ஆவேசித்த பல கோடி நூறாயிரம் நரஸிம்ஹமூர்த்திகள் இன்னமும் அப்படியே மஹாவாஸஞ் செய்வதாகவும் ஸாதிக்கப்பட்டிருக்கிறது. இதை அதிவாத மென்று சொல்லிவிட்டால் ஸ்வாமிக்கு அஸாதாரணமாகவுள்ள ஏற்றம் போய்விடும். “ஆளவந்தார், பாஷ்யகாரர் முதலானருங்கூட அதிவாதிகளே; நம் தேசிகனொருவரே அதிவாடி கயாவைடேசிகர்” என்று சாற்றிய பறை இன்றாக அவத்ய மடையலாகாது. ஏற்கெனவே ஆவிர்ப்பவித்த நரஸிம்ஹ மூர்த்திக்கும், சுஜ்ஜாவி கர்ப்பவாஸம் பண்ணுகிற நரஸிம்ஹ மூர்த்திகளுக்கும் வாசியுண்டோ? என்பதையும் சேர்த்துக் கொண்டு விடை

யிறுக்கவேணும். பூராவும் சிகலிஜலாலாடி. புகூதகந-ஸ  
 ராஃ. ஒரு ஸ்ரீரங்கநாதனிடத்திலேயே பகவத் ஸ்வரூப  
 மடங்களும் அடங்கி விட்டால் மற்றும் திருமலை பெரு  
 மான் கோயிலிலுள்ள மூர்த்திகளிலும் வியாபிப்பதற்கு  
 ஸ்வரூபமில்லாமையாலே ஸ்ரீரங்கநாத மூர்த்தியில் பகவத்  
 ஸ்வரூபத்தின் ஸ்வல்ப பாகந்தான் உள்ள தென்று உரைக்க  
 வேணும். எந்தத் திருமூர்த்தியைப்பற்றிக் கேட்டாலும்  
 இப்படியே தான் விடையிறுக்க வேண்டிய தலைவியா  
 யிற்று பகவத் சக்திவித்வேவிகளுக்கு. பகவத் ஸ்வரூபம்  
 அரை குறையாக இருக்கப் பெற்ற மூர்த்திகளையே இவா  
 கள் தொழுதுவருவதாகத் தேறிநின்றது.

ஸ்வரூபம் ஆங்காங்கு அரை குறையாக இருந்தாலும்  
 ஒவ்வோரிடத்திலும் பரிபூர்ணசக்திக்கு அனுமாத் திரமும்  
 குறையே கிடையதென்று நாங்கள் இசைகரேபே  
 யென்று இவர்கள் சொல்லக் கூடும். இது அர்த்தமின்  
 லாத வார்த்தை வ்யாப்தனுக்கு ப்ரதிவஸ்து பூர்ணத்வத்  
 தைச் சொல்லுகிற வைதிகர்கள் யாவர்க்கும் ஒரே வித  
 மான அபிப்ராயமே உள்ளது; அதாவது ஒரொரு உபாத்ய  
 வச்சிந்ந ப்ரதேசமே ஸர்வத்தையும் நிர்வஹிக்கவல்ல சக்தி  
 யுடைத்தாயிருக்கை யென்பதே. நிருபகர்கள் இவ்வளவு  
 மாத் திரமே யெழுதி விட்டு நின்றால் வெகு அழகாக இருந்  
 திருக்கும். ந்யாயஸித்தாஞ்ஜந ஸ்ரீ ஸூக்தியோடும் மிக  
 விணங்கியிருக்கும். ஒருவர்க்கும் ஒன்று சொல்ல  
 வாயெழாது. “வஸ்து தோறும் ஸ்வரூப ஸமாப்தியென்று  
 கொண்டால் மற்றோரிடத்தில் வியாபிப்பதற்கு வஸ்து  
 வில்லையாகும்” என்று துஷணம் கொடுப்பதுண்டே.  
 இதுதான் வெகு ஆச்சரியம். “வ்யாப்தனுக்கு ப்ரதி

வஸ்து பூர்ணத்வமாவது வஸ்து தோறும் ஸ்வரூபஸமாப்தி தான்; அதாவது ஓரொரு உபாத்யவச்சிந்ந ப்ரதேசமே ஸர்வத்தையும் நிர்வஹிக்கவல்ல சக்தியுடைத்தாயிருக்கை” என்று எழுதிவைத்தால் எவ்வளவு அழகாயிருந்திருக்கும். ந்யாயஸித்தாஞ்ஜந ஸ்ரீஸூக்தியோடு விரோதம் விளையாமலிருப்பது முதல் லாபமாகுமே.

### முன்றும் அத்யாயம்

ந்யாயஸித்தாஞ்ஜநத்திலும் வஸ்து தோறும் பரி ஸமாப்தியை இசையவேயில்லை- என்கிற மருளை அறவே விட்டொழிக்கவேண்டும். அந்த திவ்யக்ரந்தத்தில் \* உதவாஷு-உத-உதி-உஷு-வரிவ-உண-உணவெஸுர:.....ணவ-உஷ-உஷாவி வ-உண-உணவ” என்றருளிச் செய்துவிட்டு உடனே “சுந்யூ விஷ்யாநஸூ சுந்யூ வ-உண-உஷ-நஸூஜிதிஉசு” என்கிற ஸ்ரீ ஸூக்தியுள்ளது. இந்த ஸூக்திக்கு உதீதி எப்படி? என்பதொன்றையே விவேகிகள் விமர்சிக்கவேணும். \* உதிஉசு என்ற இந்த ஆஸங்கைக்கு ஸமாதானம் எதுவாயினுமாகுக. அதைப்பற்றி விசாரமே யில்லை. \* ஸர்வத்ராபி பூர்ண ஏவ \* என்று ஸாதித்தவுடனே “வேறிடங்களிலுமிருக்கின்ற ஈச்வரன் ஒரே யிடத்தில் எப்படி பூர்ணனாயிருக்கமுடியும்? என்று ஒருவன் ஆக்ஷேபிப்பதாக எழுதப்பட்டிருக்கிறதே, கீழ்வாக்யத்திலிருந்து தானே இந்த ஆக்ஷேபம் தோன்றவேண்டும். இப்படி ஆக்ஷேபிக்கவேண்டும்படியான விஷயமே கீழ்வாக்யத்தில் சொல்லி முடிக்கப்பட்டிருக்கிற தென்பது கைகொள்கனியாகக் காண்கிறதே.

சாகுந்தல நாடகத்தின் முடிவில் மஹாகவி ஒரு வாக்விநோதம் காட்டியுள்ளார்; அதைச் சுருக்கமாக நினைப்

பூட்டுகிறோம்; குழந்தையான துஷ்யந்தகுமாரனென்திரில் ஒருத்தி ஒரு பதுமைப் பறவையைக் கொண்டு காட்டி “ஸர்வதமஃ! சகுந்தலாவண்யம் பச்ய” [குழந்தாய்! இந்த பக்ஷியின் அழகைப்பார்] என்று சொன்ன வளவிலே, ‘அப்படியா? என் தாயான சகுந்தலையா? எங்கே?’ என்ற தாய் அக்குழந்தை சகுந்தமென்று பக்ஷிக்குப் பெயராகையாலே ‘சகுந்தத்தினுடைய லாவண்யத்தைப் பார்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. குழந்தையானது (சகுந்த) என்றும் (லாவண்யம்) என்றும் கொள்ளாமல் (சகுந்தலா...) என்று தன் தாயின் பெயரைப் ப்ரஸ்தாவித்ததாகக் கொண்டு சகுந்தலை எங்கே? என்று கேட்டதாக அமைப்பு உள்ளது. இங்கு ‘சகுந்தலாவண்யம்’ என்று சொல்லாமல் “சிஹங்கம லாவண்யம்” என்றோ ‘பக்ஷிலாவண்யம்’ என்றோ சொல்லியிருந்தால் அப்போது குழந்தை என் தாய் எங்கே? என்று கேட்பதற்குப் ப்ரஸக்தி, யுண்டோ? இது கவிதானுக வைத்த வெரு சமத்காரம் அப்படி ஏதேனும் இங்கு விசித்ரவாக்கின் அமைப்பு உள்ளதோ? ருஜுவான வாக்கேயுள்ளது. “ஸர்வத்ராபி பூர்ண ஏவ” என்று ஸாதித்த ஸ்வாமியின் திருவுள்ளத்தில் ‘सुनृत्तुविश्रुता नृश्रु सुनृत्तु वल्लुण्डुखं सुनृत्तु लव्वेसि’ என்று சங்கிப்பதற்கு உறுப்பான அர்த்தமே உறைந்துகிடந்ததென்பது அசைக்க முடியாதபடி தேறி விட்டது. அந்த பூர்ணத்வந்தான் வஸ்து தோறும் ஸ்வரூப ஸமாப்தி யென்பது. கடைசியாக இவ்விஷயத்தை முடிக்குமளவிலும் வேறொரு சப்தத்தையிட்டு முடிக்காமல் ‘यथागुणं लव्वेसु वल्लुण्डुणां लव्वेसु’ என்று முதல் முதலிலெடுத்த பூர்ண சப்தத்தையே யிட்டு முடித்தார். இவ்விடத்தில் \*कुरुषुषुषुसुसुसुसुसुसुसुसुसु\* பூர்வ பக்ஷ



வளவோடு நில்லாமல் \* சூ.த.ந:சு.ஊ: \* என்றும்  
 ஒதிற்று. இது அவசியமோ? \* ஆத்மநி திஷ்டந் \* என்ற  
 வளவே போராடோ? என்று சங்கை தோன்றக் கூடியது.  
 இதற்கு ஜிஜ்ஞாஸாதிகரண ச்ருதப்ரகாசிகையில் \* வெடிஜா  
 உழிஸிஷ்தி \* திஷ்டெ தெஷ்டம் திஷ்தி \* என்ற இரண்டு  
 வாக்கியங்களை யெடுத்துக் காட்டித் தெளிவு பெறுத்தி  
 யிருப்பது பிறர்க்கு நிலமன்றே. 'எள்ளில் எண்ணெய்  
 இருக்கிறது' என்றால் எண்ணெயானது எள்ளினுள்ளே  
 யிருப்பது சொல்லிற்றாகுமே யல்லது வெளியிலுமிருப்ப  
 தாகச் சொல்லிற்றாகாது. 'திண்ணையில் தீ இருக்கிறது'  
 என்றால் தீ திண்ணையின் மேலிருப்பது சொல்லிற்றாகுமே  
 யல்லது உள்ளிலுமிருப்பதாகச் சொல்லிற்றாகாது. ஆத்  
 மநி பரமாத்மந: ஸ்திதியோ வென்னில் உள்ளும் புறம்பு  
 மொக்கவாயிற்று; திலத்தில் தைலமிருப்பது போலவும்  
 வ்யாப்தி; வேதியில் அக்நியிருப்பது போலவும் வ்யாப்தி;  
 இப்படிப்பட்ட கிலஃஷண வ்யாப்தியை விளங்கக் காட்டு  
 வதற்கே ச்ருதி \* ஆத்மநி திஷ்டந், ஆத்மந: அந்தர: \* என்று  
 இரண்டு படியாகவும் ஒதிற்று—என்று ச்ருதப்ரகாசிகை  
 யில் விவரணமுள்ளது. "இப்படியிருந்தாலும் இதற்குத்  
 தாத்பர்யம் என்ன தெரியுமா?" என்று தொடங்கிச் சிலர்  
 சொல்லக் கூடியதை நாம் செவியேற்ககில்லோம். அணு  
 வஸ்துவில் அந்தர் வ்யாப்தி கிஷ்டயம் நிஷ்டகல்மஷமாய்  
 முடிவு பெற்றது.

### நான்காமத்யாயம்.

இனி, பரிஸமாப்ய வர்த்தித்வத்தைப்பற்றி ச்ருத  
 ப்ரகாசிகாசார்யருடைய திருவுள்ளமும் எமது நூல்களில்

பலகால் நிரூபிக்கப் பட்டுள்ளது. அதற்கு இதுகாறும் விடைகூறின ரொருவருமில்லை. இங்கு அதனைச் சுருங்க உபபாதிக்கிறோம். இதற்கு அவதாரிகையாகச் சில வார்த்தைகள் அவசியமாகின்றன. அத்புதசக்தி யென்னுமிந்த நூல் பூரிமத் திருவரங்கம் திருமலைதாதாசார்யருடைய ஸர்வசக்திச் சுவடியின் மருளை மாய்க்கவே தோன்றுகிற தென்பது அபலபிக்க வொண்ணாத விஷயம். அந்தச் சுவடியில், ஜயந்தப்பட்டன்—பார்த்தஸாரதி மிச்சர்—சாலிக நாதன் என்கிற பெயர்களை மசூட்மாக வைத்துச் சில சில வரிகள் வரையப்பட்டுள்ளன. இந்த பரிசீரம் எதற்காகக் கொள்ளப்பட்ட தென்பதைச் சிறிது விவரிக்கிறோம். இது மிக முக்யமான விஷயம். “ஜாதி வ்யக்திதோறும் பரிஸ மாப்ய வர்த்திக்குமா போலே எல்லாவற்றிலும் தனித் தனியே குறைவுற வியாபித்து நிற்கும்” என்றும், “ஜாதி வ்யக்திதோறும் பரிஸமாப்ய வர்த்திக்கிற தென்றால் அசே தந்ததுக்கு அது கூடு மென்றிருப்பர்கள்; பரமசேதநரூய ஸர்வ சக்தியானவன் இங்ஙனே வர்த்திக்கிறுனென்றால் இதில் விப்ரதிபத்தி பண்ணிப் போருவர்கள்” என்றும் ஈட்டில் அருளிச் செய்தவற்றை நாம் எடுத்துக்காட்ட நேர்ந்த போது இவரைப் போன்றவர்கள் “நாம் ஜாதியை ஒப்புக் கொள்ளாதவர்க ளாகையாலே ஜாதியை த்ருஷ்டாந்தி கரித்து இவ்விஷயத்தைச் சொல்லுவதே தகுதியற்றது” என்றார்கள். அதன்மேல் நாம் “யஸா ஜாதிவாஜிநொ ஜாத்ரொகெவ சுஜ-உத-ஜாவணஜ-ணாஜிஷ-சுத்யனவிநு கூணைஷ-சுநனெஷவி வரிவஜாவெஷவ வத-உதெ நதகு உதரவஸூ-ஹொஜிதி” என்றுள்ள வேதாந்த தீபஸூக்தியை யெடுத்துக் காட்டினோம். அதன் பிறகு திகைத்து நின்றவர்களிவர்கள். இந்த பூரி ஸூக்தியானது

இவர்களுடைய குசோத்யங்களை யெல்லாம் வேறுக்குமது. இருக்கட்டும். இப்போது இவர் (பக்கம் 13-ல்) இந்த ஸ்ரீ ஸூக்தியைப் பரம கம்பீரமாக உதாஹரிக்கிறார். “பகவத் ராமாநுஜன் தீபக்ரந்தத்தில் ஸ்பஷ்டமாக ஸாதித்தார்” என்று உதட்டின் கீழ்த் தேனொழுக எழுதுகிறார். வர்ஷ ஸஹஸ்ரம் போராடினாலும் இந்த ஸ்ரீ ஸூக்தி இவர்களுக்கு கண்ணெய் வென்பது அசைக்கமுடியாதது. சோத்யம் பண்ண வாயைத் திறவாதே என்று ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கச் செய்தேயும் “ஒரு வ்யக்தியினுள்ளே பரிஸமாப்ய வர்த்தித்தால் அந்யத்ர வ்யாப்தி எப்படி கூடும்.” என்று இந்த ஆக்ஷேபமொன்று தானே இவர்களிடம் அவத்யமாய் நிற்கிறது. [அவத்யமாய் என்றது பிசகு; அணிகலனாய் என்க.] இந்த ஆக்ஷேபத்தைச் செய்யாமல் அர்த்த பரிஷ்காரத்தை எங்ஙனே செய்தாலும் அழகியதே யென்று நாமும் பல பல கால் அறைகின்றோம். தைவதுர் விபாகாத் இந்த ஆக்ஷேபத்தை மறைத்திட முடியவில்லையிவர்களுக்கு. எதைச் சொல்லி உய்வோ மென்று தடுமாறுகின்றார்கள். ஜாதியைப் பற்றிப் பிறர் என்ன சொல்லுகிறார்களென்று பார்க்கிறார்கள். எதைப்பார்த்தாலும் இவர்களுக்கு அநர்த்தமாகவேயுள்ளது. அதையும் தாங்களே வெளியிட்டுக் கொள்ளுகிறார்களே, இதுவும் ஒரு விசித்திரம். ஜயந்த பட்டன் என்ற தலைப்பின் கீழ் எழுதியுள்ள விஷயம் இவர்களுக்கு என்ன உபகாரகமோ அறியோம். “ஜாதியைப் பரிஸமாப்யவர்த்தியென்கிறீரே, ஒரு வ்யக்தியிலேயே முடிந்து நிற்பதையன்றோ பரிஸமாப்யவர்த்தி யென்பது; மற்றும் பலபல வ்யக்திகளிலு மிருக்கிறவிதனை ஒரு வ்யக்தியில் பரிஸமாப்யவர்த்தி

யாக எப்படிச் சொல்லுகிறீர்?" என்று கேட்பவர்களுக்கு ஜயந்த பட்டாசார் என்ன மறு மொழி கூறுகின்றார்? அவர் சொல்லுவதிவ்வளவே; 'என்னைக் கேட்டால் நானென்ன சொல்வது? பரிஸமாப்யவர்த்தி யென்று சொல்லித் தீரவேண்டியதாயிருக்கிறது; அது மற்ற வ்யக்திகளிலும் காணப்படுகிறதே யென்கிறாயோ ஆமாம், காணப்படுகிறது. அதை இல்லை செய்ய யாரால் முடியும்? அதையும் இசைய வேண்டியதே, இதையும் இசைய வேண்டியதே' என்று.

இவ்விதமாகவே-இதைவிட அதிகமாகவே பகவான் விஷயத்தில் பேசவேண்டியிருக்க, இவர்கள் என்ன பேசுகிறார்களென்பதை விவேகிகள் நோக்கவேண்டுமே. ப்ரஹ்ம ஸ்வரூபம் ஒன்றில் பரிஸமாப்யவர்த்தித்தால் மற்றொன்றில் அது காணமுடியாதென்றே இன்னமுங் கூறுகிற இவர்களின் பிடிவாதம் ஊமனார் கண்ட கனவிலும் பழுதாயொழிந்த தென்று முடியவில்லையா? பகவானை ஸ்பர்சியாத அவர்களின் பேச்சு ஒரு புறமிருக்க, ப்ரஹ்மவாதிகளில் தலைவரான ச்ருத ப்ரகாசிகாசார்யருடைய ஸ்ரீ ஸூக்தியன்றோ நமக்குத்தலைமேலது. வேதார்த்த ஸங்க்ரஹ் விவரணத்தில் " னாகஷிநெவ வஸூ-நி ஸூர-வஸூ வ-ண-வஸூ-திதயா சுந்யூ-வஸூ-த்யொ-த்யூ-ஸு ஸ-காவூ-ஃ டாஸூ-ஃ " என்றுள்ள ஸ்ரீ ஸூக்தியானது இவர்கள் கூறும் அல்பமான ஆசேஷபத்தைப் பல யோஜனை தூரத்தளவில் கொண்டு தள்ளவில்லையா? " ஏகஸ்மிந்நேவ வஸூ-நி ஸ்வரூபஸ்ய பூர்ணவ்ருத்திதயா " என்ற வாக்யமானது ப்ரஹ்ம ஸ்வரூபம் வஸூ-நி தோறும் பூர்ணவ்ருத்தி யென்று திடப்படுத்திற்று. அடுத்ததான \* அந்யத்ர வ்ருத்தி-

அயோக்யத்வசங்கா வ்யுதாஸ \* என்றதானது பஹிர்வ்யா ப்திக்கு விருத்தமாமென்று வாயெடுக்கவுமாகா தென்று கெட்டியான பூட்டுபோட்டு விட்டது. இந்த மருமம் இவர்களது நெஞ்சிற்படாமலில்லை; பட்டும் பயனில்லையே. 'சட்டி சட்டது, கைவிட்டது' என்று விட்டுத் தொலைக்க விதியில்லையே. "இந்த ஸூக்திக்கு அது திருவுள்ளம், அந்த ஸூக்திக்கு இது திருவுள்ளம்" என்று தம் மனத்துக்கும் பொருள் படாதவகையில் மெழுகிக் கொண்டு போவதனால் கைசலித்து நிற்பாரில்லை கிடீர். உபநிஷத் பாஷ்ய காரரான ரங்கராமாநுஜ ஸ்வாமியின் ஸ்ரீஸூக்தியை நாமெடுத்துக் காட்டினோம்; அதையேயிவரும் காண்க வென்கிறார்.

கலியாண முஹூர்த்தத்திற்கு நாளிட்டுத் தரும்படி ஒரு யதாஜாதன் ஒரு புரோஹிதரிடம் வேண்டிக் கொண்டான்; அவர் ஏதோவொரு பஞ்சாங்கத்தைத் தவறாகப் பார்த்து 'பங்குனிமீ 14உ நல்ல நாள்' என்று தெரிவித்தார். அந்த யதாஜாதன் அப்படியே சூறிப்பிட்டு உற்றூறறவினர்க்கு சுப பத்திரிகை அனுப்பிவிட்டான். ஒருவர்கவனித்துப் பார்த்ததில் அந்நாள் க்ருத்திகையும் அமாவாஸ்யையும் சனிக்கிழமையும் மரணயோகமுங் கூடியிருந்தது. உடனே ஓடிவந்து 'இதென்ன, இப்படி விபீதமான நாளை யார் உமக்கு இட்டுக் கொடுத்தது?' என்று கேட்க, அவன் உண்மையில் திதிவாரநக்ஷத்ர நன்மை தீமைகள் ஒன்றுமறியாதவனாகையாலே புரோஹிதரிடம் வந்து 'தாங்களிட்டுக் கொடுத்த நாள் நல்லதன்று' என்கிறார்களே யென்றான். உடனே புரோஹிதர் பஞ்சாங்க மெடுத்துப் பார்த்தவாறே முன்பு தாம் பார்த்தது வேறொரு

வருஷத்தியதென்றும் அநவதாநாத் தவறிப்போய் விட்ட தென்றும் உண்மைதெரிந்து கொண்டார்; ஆனாலும் தமது அசட்டுத்தனத்தை ஒப்புக் கொள்ள மனமில்லாமல் ஒரு சூது செய்யத் தொடங்கினார்; “நல்லநாளன்று என்று உன்னிடம் சொன்னவரை இங்கு அழைத்துவா; நான் எது கேட்டாலும் அவர் ஆமாம் ஆமாம் என்றே ஒப்புக் கொள்ளும்படி செய்துவிடுகிறேன் பார்” என்று சொல்லிப் போகவிட்டார். உடனே அவரையழைத்துக் கொண்டு வந்தானவன். அவரை நோக்கிப் புரோஹிதர் கேட்கிறார்;—(வினா) பங்குனிமீ 14உ அமாவாஸ்யை தானே. (விடை) ஆமாம். (வினா) அன்று கிருத்திகை தானே. (விடை) ஆமாம்; (வினா) அன்று சனிக்கிழமை தானே. (விடை) ஆமாம். (வினா) அன்று மரணயோகந் தானே. (விடை) ஆமாம். (வினா) நான் கேட்டால் எதையும் ஆமாம் ஆமாம் என்கிறீர்; இவனிடம்போய் (அல்ல அல்ல) என்கிறீராமே, ஏன்?

இதற்குமேல் அவர்க்கு ஒன்றும் பதில் சொல்லத் தோன்றவில்லை. நம்மால் இவர்க்கு பதில் சொல்லிப் பிழைக்க முடியாதென்றும் சிக்கன வெண்ணி ஒன்றும் சொல்லாமல் போய்விட்டாரென்று ஸ்ரீமத்தோழுந்தூராண்டவன் ஒரு கதை ஸாதிப்பது கேட்டதுண்டு. அது தான் இங்கு ஞாபகத்திற்கு வருகிறது. “உங்களுக்குக் கால கூடமான பிரமாணங்காணுமிது” என்று நாம் எந்தப் பிரமாணங்களைக் காட்டுகிறோமோ அவற்றைப் பற்றி இவர்கள் ஆராய்ந்து விவரிக்கவேண்டியிருக்க அதைவிட்டு அதை தங்களுக்கு அனுசூலம் போலவே பாவனை காட்டி “அவற்றைக்காண்க” “அதைக் கவனிக்கவேண்டியது”

“அதை உற்று நோக்க வேண்டியது” என்று எழுதிவிட்டால் என்னொக்கும்? விவரித்த கதையில் புரோஹிதருடைய ஸ்தானத்தையே இவர்கள் ஆச்சரியமாக அலங்கரிப்பவர்களென்பதை எளிதாகக் கண்டறியவல்ல விவேகிகள் ஆங்காங்கு இல்லாமற் போகவில்லை.

இவர்களுடைய மற்றொரு சாதூர்ய வழியும் காண்மின்; இந்த வ்யாப்தி விஷயத்தில் ப்ரஹ்மவ்யாப்திபரிஷ்க்ரியா என்கிற ஸம்ஸ்க்ருத நூலை நாம் வெளியிட்டுப் பத்து வருஷமாகிறது. அது யாரை நோக்கி வெளியிடப்பட்டது? அதற்கு யார் பதிலுரைக்கவேண்டியவர்? என்பதை வித்வான்கள் மறந்திருக்கமாட்டார்கள். ஆனால் அந்த மஹான் உண்மை தெளிந்து வாளாவிருக்கின்றார். அவருக்குப் பிரதிபிதிகளாகப் பலர் எழுதப் புறப்பட்டார்கள். ஒவ்வொருவர்க்கும் நாம் உடனுக்குடனே உத்தர முரைத்தே வருகிறோம். அவரவர்கள் மறுபடியும் தாங்கள் வாய்திறவாமல் வேறொருவரை யெழுப்பி எவுகிறார்கள். இந்த ஹஸூவயியில் இவர் இப்போது பாத்ர்ப்ரவேசமாயினர். அடுத்த படி வேறொருவர் தலைகாட்டுவர். இதுவே இவர்களுடைய போது போக்காயிற்று. ஆகுக. இவர்களிடமுள்ள ஆர்ஜவம் இத்தகைத் தென்று மத்யஸ்தர்கள் உணர்வார்கள். இவரோடு கூடத் தானம் போடுவதற்கு பூநீமத் மதுராந்தகம் வீரராகவாசாரியரொருவர் ஸஜ்ஜராயிருக்கிறார். அவருடைய மேதா விலாஸங்கள் துவரைப்பிரான் திருவருளில் விசதம். அதற்கு ஓர் அக்ஷரமேனும் விடையுண்டோ? அது நிற்க, இவ்விருவருடையவும் லிகிதங்கள் யாவும் இருள் துயக்கு மயக்கு மருளே வடிவெடுத்தவை யென்பதை நாம் சோம்பாது விவரித்தே தீருவோம்.

## ஐந்தாம் அத்யாயம்

ஸர்வசக்திச் சுவடியில் தர்க்கம் என மருடமிட்டு எழுதப்பட்டுள்ள விஷயம் ஸர்வாத்மநா அஸாதுவென்பது ஈண்டு நிரூபிக்கப்படுகிறது. தர்க்கமாவது யுக்திவாதம். சாஸ்த்ரங்களில் தேறின ஆர்த்தங்களை யுக்திவாதங்களாலும் ஸ்தாபிப்பது என்றொரு முறையுண்டு. \* ஆர்ஷம் தர்மோபதேசஞ் ச வேதசாஸ்த்ராவிரோதிநா, யஸ் தர்க்கேண நுஸந்தத்தே ஸ தர்மம் வேத நேதர : \* என்பது ப்ரஸித்த மாதலால் சாஸ்த்ரங்களோடு முரண்படாத யுக்தி வாதங்களைக் கொண்டு சாஸ்த்ரார்த்தங்களை நிஷ்கர்ஷிப்பதென்பது நிரவத்யமானது. யுக்தி வாதங்களால் சாஸ்த்ரார்த்தங்களைத் தலை கீழாக்குவதென்பது கிடையாது. ப்ரக்ருத விஷயத்தில் தர்க்கத்தை உபஷ்டம்பகமாகக் கொள்ள வேணுமானால் “பகவான் ப்ரதிவஸ்து பூர்ணன்” என்பதற்கு ஸாதகமான வழியில் கொண்டு அதை ஸ்தாபிக்க லாமேயல்லது வேறுசெய்யத்தகாது. பிறர் செய்வது என்னவென்றால், ப்ரதிவஸ்து பூர்ணத்தவத்தை அபலாபம் செய்வதற்கு யுக்திவாதத்தை உபஷ்டம்பகமாகக் கொள்ளப் பார்க்கிறார்கள். இவர்களுடைய யுக்திவாதம் எதுவென்றால், “ஒரு வஸ்துவிலேயே பகவான் பூர்ணன் என்று கொண்டால் மற்றொரு வஸ்துவில் வியாபிக்கப் பாஸக்தியில்லையே” என்பதுதான். வேறு ஒரு சரக்கும் இவர்கள் கையில் கிடையாதென்பது சிலாலிகிதம். இந்த யுக்தி வாதத்தைக்கொண்டு பகவச்சக்தியை இல்லை செய்வதானால், இதுபோன்றனவும் இதைவிட மேம்பட்டனவுமான யுக்திவாதங்களினால் எல்லா சாஸ்த்ரார்த்தங்களையும் எளிதாக நிரஸித்துவிடலாமே. பகவானொருவனுள்ளன்

என்று வைத்துக்கொண்டன்றோ நாம் இங்ஙனே வ்யாப்தி யென்றும் வாதஸல்யமென்றும் தயையென்றும் ப்ரபத்தி யென்றும் சிலவிஷயங்களைப் பற்றிக்கொண்டு போராடு கின்றோம். 'மூலே குடார:' என்று அந்தபகவானையே இல்லை செய்கிற யுக்திவாதிகள் இவ்வுலகில் மலிந்து கிடக்கிறார் களே; அவர்களது வாதங்களினால் பகவான் போய்விட் டானென்ற நாம் நினைக்கிறோம். \* யஜு-சூயஸ்யீகணெ யானி ௨௦மஹூசூ-தாடி\*என்னும்படி வேதமாதாக்குத் தாலி கட்டிவைத்த மஹாசார்யர் "உதஜாஜி-நிஷி-தக-த க-உதக-யண: க்வ-ஹெ-ஹவ-ஹ-தி-வி-ஹ-வி-ஹ-ஹ-த க-ஜி-டி" என்று அருளிச்செய்து வைக்கையாலே நாம் குறைவின்றி வாழ்கின்றோம். இங்குக் கழிக்கப்பட்ட அநிஷ்டித குதர்க்க வாதிகள் ஸ்ரீ பாஷ்யாதிகளால் நிரஸ்த ரானவர்கள் மாத்திரமல்ல, ஸ்ரீ வசநபூஷணாதிகளால் நிரஸ் தரானவர்களும் கூட அந்தவிருது சுமப்பவர்களேயென்று அறியத்தக்கது. நையாயிகர்கள் ஈசுவரனை அங்கீகரி யா நின்றார்களெனினும் அவர்கள் அநுமானத்தைக்கொண்டு ஈசுவரனை ஸாதிக்கிறபடியால் அந்த ஆநுமானிகேசுவரனும் பரம வைதிகர்களுக்கு ஹேயனாயினன். எந்தப்ரமாணங் கொண்டு ஸாதித்தாலென்ன? ஏதோவொருபடி ஈசுவரனை அங்கீகரித்தால் போதுமானதுதானெயென்று வைதிகர் கள் நினைப்பதில்லை. ஏன்? \*தர்க்காப்ரதிஷ்டாநாத்\*

தர்க்கத்திற்கு வைதிகர்கள் எ வ் வ ள வு மதிப்புக் கொடுத்திருக்கிறார்களென்பதை அறியவில்லாத ஸர்வசக் திச்சுவடி (பக்கம் 8-ல்) "ஈசுவரன் ஸ்வந்த்ரனாகையாலே" என்று தொடங்கி "இதையுமிங்கே ஆலோசிக்கவேணும்" என்றளவாக எழுதியுள்ளவத்தனையும் விபரீதக்ரஹண

வைஜயந்தியே. தேன்னொசார்ய ஸம்ப்ரதாய மென்னும் க்ரந்தத்தில் (பக்கம் 61-ல்) நாம் எழுதியிருந்தவற்றைப்பார்த்து விட்டு அதன் மருமத்தைச் சிறிதுமுணராமல் அவ்விஷயத்தை அப்படியே கொள்ளுகொண்டு அஸ்தானே நிரப்பிவிட்டதே. முக்தனுக்குப் புநராவ்ருத்தியில்லாமையை ஸூத்ரகாரர் சாஸ்த்ரங்கொண்டு நிரூபித்தாரென்றும், அதனால் சங்காபரிஹாரம் செய்யப்படவேயில்லை யென்றும், நமது பாஷ்யகாரர் இங்கு யுக்திவாதங்கொண்டே பரிஹாரங்காட்டினரென்றும் இப்படி மனம்போனபடியெல்லாமெழுதியிருப்பதானது குருகுலவாஸமில்லாத பாவமன்றே. \* ஸூத்ராக்ஷராணி வ்யாக்ஷ்யாஸ்யந்தே \* என்று ப்ரதிஜ்ஞை பண்ணின நமது பாஷ்யகாரர்க்கு இது பெருத்த தூஷணமேயல்லது பூஷணமல்ல. இதை இங்குத்தெளிவாக விளக்குவோம்; இங்கு சாஸ்த்ரப்ரதர்சநம் தவிர யுக்திப்ரதர்சநமென்பது அணுவளவும் கிடையாது. சாஸ்த்ரத்தினால் த்ருப்தியடையக்கூடிய அதிகாரியை நோக்கியே இந்த மீமாம்ஸா சாஸ்த்ரம் அவதரித்தது. ஸூத்ரகாரர் காட்டின சாஸ்த்ரத்தினால் சங்காபரிஹாரம் ஆகவில்லையென்றால் அதோகதிதவிர வேறில்லைகிடர். இங்கு (௩௨) என்று தொடங்கி நம்மிராமாநுசன் காட்டினதும் சாஸ்த்ரமே தவிர தர்க்கமன்று. முக்தனுக்கு கர்மபந்தங்களெல்லாம் விலகிப்போயினவென்பது சாஸ்த்ரையே வேத்யமேயன்றி ஒருநாளும் தர்க்கணித்தயாகாது. பரமபுருஷனுக்கு ஜ்ஞாநியானவன் அத்யர்த்தப்ரியனென்பதும் இவனைப் பெற்றுக் களிப்பதற்கு அவன் நெடுங்காலம் தவம்புரிந்தனென்பதும் [இப்படிப்பட்ட ப்ரியனை ஒருகாலும் ஸம்ஸாரபந்தத்திற்குத் திருப்பியனுப்பமாட்டானென்பதும்] சாஸ்த்ரங்கொண்டேயன்றே பாஷ்யகாரரால் இங்கு நிரூபிக்

கப்பட்டன. \* ய ஏவமாஹு \* என்று தொடங்கி ஸ்பஷ்டமாக சாஸ்த்ரத்தையேயன்றே காட்டியருளினார். முக்தைச்வர்யமொன்று உண்டென்பதும் சாஸ்த்ரவேத்யம். அது பரமபுருஷாயத்தமென்பதும் சாஸ்த்ர வேத்யம். அந்த பரமபுருஷன் ஸ்வதந்த்ரன் ஸத்யஸங்கல்பன் என்பதும் சாஸ்த்ரவேத்யம். இப்படியானபோது அவன் முக்தனைத் திருப்பியனுப்பமாட்டானென்பதும் சாஸ்த்ரகவேத்யமாகக் கூடியதேயல்லது தக-கூயாயா: கா கூயாதூ?

\* அநாவ்ருத்திச் சப்தாத் \* என்றவளவால் முக்தஸ்ய புந்ராவ்ருத்தி ஸம்பவா சங்கைக்குப் பரிஹாரம் வந்துவிட்டதா இல்லையா? என்பதையும் விமர்சிப்போம். ஈச்வரன் ஸ்வதந்த்ரன் என்றால் அவன் பைத்தியக்காரன், தன் தலை வெட்டி என்று அர்த்தம்; தானிட்ட வேலியைத் தானே அழித்துவிடமாட்டாத ப்ரபுவன்றே அவன். மஹராஜா ஸ்வதந்த்ரனென்றால் சட்டங்களை மீறி மனம் போனபடியெல்லாம் தானேன்றியாகத் திரியுமவன் என்று அர்த்தம்? அப்படிப்பட்டவன் ப்ரபுவாயிருக்க முடியுமோ? அவனது கோலின்கீழே ஒருவர் வாழமுடியுமோ? பகவான் ஸ்வதந்த்ரனென்றால் சாஸ்த்ரங்களை மீறி நடப்பவனென்கிற அர்த்தம் ஒருகாலுமில்லை. அப்படி கொண்டால் அந்த பகவான் அசடு என்றே தேறவேண்டும். அன்னவனைக் கொண்டு நமக்கொரு பணியில்லை. அவன் நிரங்குச ஸ்வதந்த்ரனென்பது உண்மையே. அந்த ரஹஸ்யம் தனிப்பட விமர்சிக்கத்தகுந்தது. பகவான் ஸ்வதந்த்ரனாகையாலே முக்தனையும் ஒருகால் தள்ளிவிடக் கூடுமே என்று சங்கித்தவன் சாஸ்த்ரத்தினால் சங்ஹாபரிகாரமடையவில்லை யென்றால் வேறு எதனாலும் அவன் பரிஹாரமடையமுடி

யாதென்பது திண்ணம். ஒரு ஜ்ஞானியைப் பெறுவதற்குக் கோரமாதவம்புரிந்த கோமான் அந்த ஜ்ஞானியைப் பெற்று அவனைத் திருப்பியனுப்ப நினைப்பனோ! என்று ஸ்ரீபாஷ்யகாரரூளிச்செய்துள்ள ஸ்ரீஸூக்தியினால் சாஸ்த்ர விச்வாஸமற்ற அதிகாரிக்கு சங்காபரிஹாரம் வந்துவிடுமா வென்று சிறிது ஆராய்ந்து பார்க்கலாமே. பகவானை ஸ்வதந்த்ரனென்று முடித்தபின்பு அவன் எதுதான்செய்ய கில்லான். \* சீமாலிகனவனோடு தோழமைக் கொள்ளவும் வல்லாய், சாமாறவனை நீயெண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டாய் \* என்பதுபோன்ற பாசாங்களுமுள்ளனவே. இதிறாஸ்புராணங்களில் கதைகளுக்கோரளவில்லை. ஸ்வதந்த்ரனுக்கு, ப்ரியதமனானவனே அப்ரியனாவதற்கு எத்தனை நிமிஷமாகும். இதையும் ஒரு சங்கையாகக் கொள்க. இந்த சங்காபரிஹாரத்திற்கு இனித்தான் ஸூத்ரமும் பாஷ்யமும் அவதரிக்கவேணும். அல்லது, அவதரித்துள்ள ஸூத்ரபாஷ்யங்களினாலேயே இந்த சங்கையுங்கூட பரிஹ்ருதமாயிற்றென்னில், தினவடங்க நிரூபிக்க.

வஸ்துதஸ்து, இங்கு ஸ்ரீபாஷ்யத்தில் \*நச பரம புருஷஸ் ஸத்யஸங்கல்ப: அத்யர்த்தப்ரியம் ஜ்ஞானிகம் லப்த்வா \* என்ற ஸ்ரீஸூக்தி அவதரித்தது எதற்காகவென்னில், பரம புருஷனைப் பெறுவது சேதநனுக்கே புருஷார்த்தமென்றும், இவன் தானே உபாயாநுஷ்டானங்களைப் பண்ணி அவனைப் பெறவேணுமென்றும், இவனே ஷோக்தா வென்றும்.....இப்படியெல்லாம் தலை கீழாகச் சொல்லி வருகிற ஏக தேசிகளின் வாதங்கள் ஆழ்வாரரூளிச் செயலைப் பேணுங்குடியிலே தலை காட்டத் தகா என்பது நம்மிராமானுசனுடைய ஸ்வச்சமான திருவுள்

ளம். இதை வெளியிடுதற்கு ஒரு ப்ரஸக்தி யேற்பட்டபடியால் நல்ல ஸ்தானத்தில் அழகுபட ஸ்ரீஸூக்திகளை அமைத்தருளினர். இவை ஸர்வ சக்தி நூலாசிரியருடைய மதத்திற்கு வஜ்ரகூடாரமென்பதை நாம் பன்னிப்பன்னியுரைத்திருக்கிறோம். இங்கு இவர்க்கு வாய் திறக்கவுண்டோ வழியென்று நாவலீட்டுழிதருகின்றோம். இது எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும் வெற்றிபெறும் வார்த்தையென்பது செப்பேடும் கல்வெட்டுமாம். இந்த விஷயத்தை க்ரஹிக்கவும் திறமையற்றவர்கள் இந்த பாஷ்ய ஸூக்திகளை யுதாஹரிப்பதும் 'இதையுமிங்கே ஆலோசிக்கவேணும்' என்பதும் அந்தோ! அபஹாஸ்யம். ஆலோசிக்கவேண்டியவர்கள் அபிஜ்ஞர்கள். ப்ராமாணிகர்களான தடஸ்தர்கள் ஆலோசிக்கவேண்டும். ந்ருஸிம்ஹ ப்ரியா ஸம்பாதகரான ஸ்ரீ வாஸுதேவாசார்ய மஹர்ஷிஸ்வாமி இவ்வொரு விஷயத்தை மாத்திரமாவது தமது பத்ரிகையில் நன்கு விமர்சித்துத் தெளிவு பெறுத்தியருளலாம்.

### ஆறாம் அத்யாயம்.

ஸர்வசக்திகாரருடைய ஸங்கீதங்களுக்கு மிகவும் பொருத்தமாகத் தாளம் போட ஸ்ரீ மதுராந்தகம் வீரராகவாசார்ய சிரோமணி யொருவரே வல்லவரென்பது நமது துவரைப்பிரான் திருவருளைக் கண்டபாடம் செய்திருக்கும் பண்டிதோத்தமர்களுக்கு வெகு நாளாகவே விசதம். ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி. கீர்த்தி மூர்த்தியான, ஸ்ரீ கருடபுரம் ஸ்வாமி இவர்க்குத் தந்தருளின நியமனம் " அப்பா! நீ காகிதத்தையும் பேனாவையும் கையில் கொள்ளாதிருந்தாயாகில் உனக்கு சேஷமமே; பிறகு உன்னிஷ்டம் " என்ப

தாக. இவர் காஞ்சிக்கு வரும்போ தெல்லாம் இந்த நியமனத்தை நியமேந பெற்றுவந்தார். எனினும், அது கார்யகாரி யாகவில்லை யந்தோ இவர்க்கு. துவரைப்பிரான் திருவருளில் இவருடைய ஞானச்சாயம் பெருக்கா றெடுத்து நாடெங்கும் புரண்டு கிடக்கிறது. அதற்கொரு மறுமாற்ற முரைக்க ப்ராப்தியில்லை இன்னமும். இப்போதும் முகவுரை கொடுக்க முன்வந்து நின்றார்.

தொடங்கும் போதே பெரியவாச்சான் பிள்ளை மேல் பாய்கிறார். பரமபுருஷனுடைய வ்யாப்திக்கு ஆகாசவ்யாப்தியையே ஸகலப்ரமாணங்களும் த்ருஷ்டாந்தமாகக் காட்டி யிருக்கின்றனவாம்; பெரியவாச்சான் பிள்ளை அகைத் தெரிந்து கொள்ளாமல் வேறாக ளாதித்து விட்டாராம். “பொன் மேனி கண்டேன்” என்றும் “பொன் மேனி காணப் பெரிது முகப்பன்” என்றும் “பொன் னிவர் மேனி” என்றும் பல ஆழ்வார்கள் பேசியிருக்க, “சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி யொளி யொவ்வாது” என்று நம்மாழ்வார் அதனை அநியாயமாகக் கண்டித்து விட்டார்; “கைவண்ணம் தாமரை வாய்கமலம் போலும் கண்ணிணையுமரவிந்தம் அடியும்அஃதே” என்றூற் போல் பல விடங்களில் பேசியிருக்க, அதற்கு நேர் விரோதமாக “சுட்டுரைக்கில் தாமரை நின் கண்பாதம் கையொவ்வா” என்றும் அவ்வாழ்வாரே கண்டனம் கூறிவிட்டார் என்றிப்படி பழிக்கும் மேதாவிகள் பலரைக் கண்டிருக்கிறோமே. அன்னவர் திரளுக்குத் தலைவரிவர் போலும்.

உண்மை கேண்மின். வ்யாப்தி விஷயத்தில் ஆகாசத்தைத் த்ருஷ்டாந்தமாகக் கூறுவது ஒரு வகைக்கு. ஒரு வகையில் அது த்ருஷ்டாந்தமாகப் போராது என்று

கழிப்பது முண்டு. நம் ஆசாரியர்களின் திவ்யகரந்தங்களில் மாயாவமாயிகளுக்கல்லது இது தெரியவரவில்லை. பகவானுடைய வ்யாப்தியானது யஸிக்கைக்காக-நியமந்திற்காக. ஆகாசத்தின் வ்யாப்தியானது அதற்காகவல்ல. ஆகவே ஆகாசம் வ்யாபிப்பது போலன்றிக்கே என்று சொல்லுவதும் வழுவற்றது. நியந்தருத்தவ விசிஷ்டவ்யாபகத்வம் பகவானுக்கு, தத்ரஹித வ்யாபகத்வம் ஆகாசாதி களுக்கு என்று ஸாமான்யமாகச் சொல்லுகிறபுடை இது. இன்னமும் உட்புகுந்து விசேஷித்து விமர்சித்துச் சொல்லும் புடைகள் நம்முடைய நூல்களிலே விசதம்.

இறந்துபோனவர்களுக்கெல்லாம் உயிருள்ளதாக வைத்துப் பேசுவது சிலருடைய பழக்கம். அந்த முறையில் பலவாண்டுக்கு முன்பு இறந்தொழிந்த புத்தகங்களுக்கு இன்னமும் உயிர் இருப்பதாக மருண்டு இவர் "சுவரக்ஷிணியின் மூலம்" என்றும், "தி. ஈ. சடகோபாசார்யர் ஸ்வாமி தமது அநுபந்த க்ரந்தத்தில்" என்றும் எழுதுவதனால் ஒரு பாமரன்கூட வஞ்சிக்கப் பெறான். இவரெடுத்துக்காட்டும் சுவடிகளெல்லாம் பிறப்பகத்தே மாண்டொழிந்தவை யென்பது மூவுலகுமறியுமே. பிஷ்டபேஷணத்தினால் பயனென்றே? இந்த ஸர்வ சக்தி புத்தகத்தின் பின் அட்டையில் விண்ணப்பமென்று மகுடமிட்டு 'அந்த புத்தகமுள்ளது, இந்த பத்திரிகைகள் உள்ளன' என்று விளம்பரம் செய்யப்பட்டிருக்கின்றதே, உண்மையில் ஒரு புத்தகத்திற்காவது ஒரு பத்திரிகைக்காவது உயிருண்டா? அவரவருள்ளத்திற்கு உண்மை தெரியாதா? \* உத்யாந பத்ராதிப பாக்யமாலா விக்ரய நிலயங்களில் சென்று வீற்றிருந்து 22 புத்தகங்களையும் வாங்கிப்பார்த்த

தால் தத்துவம் தெரியுமே. இனி புதிதாக வாங்கிப்பார்க்க வேணுமோ? இவ்விஷயங்களில் த்ருஷ்டியில்லாதவர்கள் ஒருநாளும் ஒன்றையும் பார்க்கப்போகிறதில்லை. த்ருஷ்டியுள்ளவர்கள் ஒவ்வொன்றையும் உள்ளத்தில் பதியவைத்துக் கொண்டேயுள்ளார்கள். 1948-ஆம் ஆண்டிலுங்கூடவா இப்படிப்பட்ட விப்ரலம்பகர்கள் தோன்றுகிறார்கள்? என்று மூக்கிலே விரலை வைப்பார் பலருளர்.

ஸ்ரீ கோபாலாசார்யருடைய ஸம்ரக்ஷணி தே சி க ஸூக்தி ஜயத்வஜமாலாவில் மறைந்துபோய் பத்தெட்டு வருஷமானாலும் சடகோபாசாரியருடைய அநுபந்த க்ரந்தம் பரமார்த்தரக்ஷையில் பாறியொழிந்து பத்தெட்டுமாதமேயன்றே ஆயிற்று. அதன்மேல் அவர் \*தூமணிமாடத்து உன்மகள்தான் படியிலன்றே வாழ்வது. மூலை முடுக்குகளில் மறைந்து கிடப்பவர்களை யெல்லாம் பிடித்திழுத்து அவர்களுடைய அவஜ்ஞையை நினைப்பூட்டிக்களிக்க நினைவுபோலுமிவர்கட்கு. லோகாந்தரஞ் சென்ற சேட்வாரர் போல்வாரையும் பிடித்திழுக்குமிவர்கள் இவ்வுலகிலுள்ளாரை விட்டிடுவர்களோ? விஷயத்தில் செல்வோம்.

குணங்களில் அந்தர்வ்யாப்திகிடையாதென்று ஸாதீத்திருக்கிற தென்னாசார்யர்கள் அகடிதகடநாசக்தியாலே குணங்களிலும் அது கூடுமென்று ஏன் கருதலாகாதென்று கேட்கிறார். இதற்குச் சொல்லுகிறோம். ஸ்வாமி ந்யாயஸித்தாஞ்சனத்தில் ஈசுவர பரிச்சேதத்தின் ஆரம்பத்தில் ஏழெட்டு விதமாக ஈசுவர லக்ஷணம் அருளிச் செய்கிறார். அங்கு ஸ்வஜ்ஞாந ஸ்வேதர ஸகலத்ரவ்ய சரீரகத்வம் என்பதும் ஒரு லக்ஷணமாகவுள்ளது. தன்னுடைய ஜ்ஞானமும் தானும் தவிர மற்ற ஸகலத்ரவ்யங்களையும் சரீரமாகக்

கொண்டிருக்கை லக்ஷணமென்கிறார். ஸ்வஜ்ஞானத்தையும் தன்னையும் சரீரமாகக்கொண்டிருப்பதாக ஏன் ஸாதிக் கவிலையென்று கேட்பிப்பாராருமில்லை. அப்படிச்சொன்னால் சொல்லுமவர்க்கொரு அசட்டுத்தனம் விளங்குமே யல்லது அத்தலைக்கொரு ப்ரபாவம் விளங்காதிதே. தேவ தத்தன் தரையிலிருந்து ஏழாவது மாடிக்கு எழும்பிவிட்டா நென்றால் இதனால் ஒரு அப்புதசக்தி தோன்றும். அவ னே மேலில் நின்றுமீ கீழே குதித்தானென்றால் இதிலென் ன வியப்புத்தோன்றும். அகடித கடநாசக்திக்கு எங்கு ப்ரகாசம், எங்கு அப்ரகாசம் என்பதுகூடத் தெரியாமல் வடம் லிஃஜாசு வடம் லிஃஜாசு தானே?

விருத்த ஸமுச்சயங் கொள்வார் அகடிதகடநா சக்தி யைக் கொண்டு அது கொள்ளில் அவர்களைக் கண்டிக்க முடியுமோ? என்று கேட்பவர்கள் விருத்த ஸமுச்சய மாவது என்ன? அதனால் பகவானுக்கு என்ன அதிசயம் தேறுகிறது? என்பதை விசதமாக நிரூபித்துக் காட்ட வேண்டும். த்வைதமும் உண்டு, அத்வைதமும் உண்டு என்பவர்களன்றோ விசிஷ்டாத்வைதிகள். இதுவும் விருத்த ஸமுச்சயந்தானே யென்று ஒரு மஹாமஹோபாத்யாயர் எழுதியுள்ளார். அது கிடக்க; \* நல்குரவும் செல்வும் பதி கத்தை நிர்வஹிக்கின்ற தேசிகள் தாமே இங்கு விருத்த ஸமுச்சயம் சொல்லிற்றுகவும் இது அகடிதகடநா சக்தியி னாலே கூடிற்றுகவும் ஸாதிக் திருப்பதாக முன்னமே நிரூபித்திருக்கிறோம்; அதற்கு விடை வெளிவரட்டும்.

ஒரே கேள்விக்கு இவர்கள் விடை கூற வேண்டும்; பகவானுக்கு அகடிதகடநா சக்தி உண்டென்கிறார்களா? இல்லவே யில்லை யென்கிறார்களா? உண்டெனில், அதற்கு

எங்கே உபயோக மென்கிருர்கள்? இதற்கு ஒரு நாளும் ஸமஞ்ஜஸமான உத்தரம் இவர்கள் வாயில் வாராதுகிடர். இந்த ஸர்வசக்தி நூலிலேயே (பக் 33ல்) “நரஸிம்ஹத்வம்” என மசூடமிட்டு எழுதியிருப்பதொன்றே போருமே; “ஒரு பாகத்தில் ஸிம்ஹத்வமும் மற்றொரு பாகத்தில் நரத்வமும் வ்யவஸ்திதமாகவே யிருப்பதால் விருத்தஸமாவேசமில்லை” என்று முடிக்கிறார். இதே நரஸிம்ஹாவதாரத்தை பட்டர் அநுபவிக்குமிடத்து “விருத்தே வையகீஸுகடித ஸமாநாதி கரணே ந்ருஸிம்ஹத்வே பிப்ரத்” என்று நிஸ்ஸந்தேஹமாக அருளியுள்ளார். இவர்களுடைய மநோராஜ்யத்தில் எந்த ப்ரமாணமும் விலைச் செல்லாதன்றே. “இரணியன் அன்று இறந்திவன், இன்னமு முளன்கிடாய்” என்பாரம் ஞானப்பிரான்.

### ஏழாம் அத்யாயம்

இவருடைய வாதங்களெல்லாம் அப்ராமாணிகமான வையென்று நாம் நிரூபித்து வெளியிட்ட புத்தகங்களை ப்ராமாணிகபண்டிதர்களுக்கு அனுப்புகிறோம்; அபிப்ராயம் தெரிவிக்கவேண்டுமென்று நாம் சிறிதும் விரும்பாமலிருக்கவும் அவர்கள் தாமாகவே “அவசா: ப்ரதிபேதிரே” என்ற கணக்கில் தங்களுடைய திருவுள்ளவுகப்பை உலகமறிந்து உகக்கத்தெரிவித்தருளுகிறார்கள். நரஸிம்ஹாவதானேது நிர்ணயம், விபவாவதார சோகதத்வம் என்கிற இரண்டு வியாஸங்களும் இவருடைய [உத்யான பத்ராதிபருடைய] விபரீத வாதங்களுக்கு மறுப்பாகவே எம்மால் எழுதி வெளியிடப்பட்டன. இவற்றைக் கடாஷித்த வித்வான்களில் பலர் தம்தம் உகப்பை நமக்குத் தெரிவித்தருளினார்கள். அன்னவர்களுள் ந்ருஸிம்ஹப்ரியா பத்ராதிபராய், மஹாப்

ராமாணிகபென்று உலகம் நிறைந்த புகழாளான ஸ்ரீமத் மாம்பலம் S. வாஸுதேவாசார்ய ஸ்வாமி அநுகூஹித் தருளின ஸ்ரீமுகம் வடமொழியிலும் தென் மொழியிலும் வெளிவந்துளது; வித்வான்கள் யாவராலும் கடாக்கிச்சுப் பெற்றது. இந்த வாஸுதேவாசார்ய ஸ்வாமி மநஸ்ஸா ஶ்யத்திற்கு யாருகவோ ஒருவருடைய முகதாஶிண்யத் திற்காகவோ நிர்ப்பந்தத்திற்காகவோ ஒரு அக்ஷரம் எழுதுவாரா? ப்ராமாணிகமான விஷயங்களைக் கண்டவாறே ப்ராமாணிகர்கள் பரவசமாக உகந்து எழுதுகிறார்கள்.

சிறு பயல்கள் செத்த பாம்பைக் கையில் வைத்துக் கொண்டு சில சிறுவர்களை அச்சமுறுத்திப் போது போக்குமா போலே, என்றைக்கோ மடிந்து போன விஷயங்களை யெல்லாம் இன்னமுமிவர் (உத்யாந பத்திரிகையில்) “வைதிகம்” என்றும், “வரத்தால் வலிநீணந்து” என்றும், “ராவணப்ராணதி” என்றும், “ப்ரதிபோதநம்” என்றும் மகுடமிட் டெழுதிப் பழம்பாட்டையே பாடிக் கொண்டிருப்பதில் மயங்குவா ராரோ? இவர் வீண்டிடிவாதக்கார வென்பதை ஒவ்வொரு விஷயங்கொண்டும் உலகமறிந்துளது. நாம் ஒவ்வொரு விஷயத்திற்கும் மத்யஸ்த லித்வான்களின் அபிநந்தனைத்தை உலகமறியப் பெற்றிருக்கிறோம். அவர்களையும் அதிசேஷிப்பதொன்றே இவாறிந்தது. இவர்க்குத் துணைநிற்பவர் துவரைப்பிரான் திருவருளில் (பக்கம் 14ல்) தண்டகாரண்ய மாரீசரென்று விருது பெற்ற வொருவரேயாவர். அவர் இவருடைய ஸர்வசக்திச் சுவடியை வெகு அச்சரியமாகப் பரிசோதித்துக் கொடுத்ததாக முகப்பில் தோத்திரமுள்ளது. தமக்கே விஷயம் புரியாதபடி இவரொழுதின புத்தகத்தின் விஷயம் அவருடைய புத்திக்கும் எட்டவில்லை யென்பதை இரண்டு மூன்று விஷயங்களைக் கொண்டு மூதலிக்கிறேன்.

எட்டாம் அத்யாயம்

(1) ஸர்வசக்தியில் (பக்கம் 10ல் வரி 2ல்) “மண்பாத திரத்திற்கும்” என்றுள்ளது. இது அநந்விதம். ‘மண்

பார்த்திற்கும்' என்று வக்தாவுக்கு விவகையாம். அச்சுக்கூடத்தின் அருகிலேயே யிருந்து திருத்திக்கொடுத்தவராமிந்த சோதகர். இதை அச்சுப் பிழையென்று எண்ணக்கூடுமோ? ஹல்லுப் பிழைதானே. விஷயக்ரஹண மில்லை யென்பதே தேறும். (2) ஸர்வசக்தியில் (பக் 14ல் வரி 18ல்) ஜபந்த பட்டனுடைய வாக்கியத்தில் 'கஜவாஹு ஹாலெ' என்று எழுதினர். சோதகர் 'கமுபலபாமஹே' என்று திருத்தி விட்டார். அடுத்தபடியாக "ததுபலம்பு அஸ்தயேவ" என்றிருப்பதால் இதன் முன்னே உபலபாமஹே தான் இருக்க வேணுமென்று மாரீசர் கொண்டா ரென்பது மறைக்க முடியாதது. மிகச் சிறுவிஷயமும் க்ரஹிக்ககில்லாத சோதகரைப் புகழ்வதென்றோ? (3) ஸர்வ சக்தி (பக் 25ல் வரி 13ல்) "ப்ரவ்ருத்திக்க மாட்டாது" என்றுள்ளது. லேககர் சோதகர் இருவரும் மருண்ட இடங்கள் இதுபோல் பலபல. ப்ர என்கிற உபஸர்க்கத் தைத் தள்ளி விட்டால், உள்ளசொல் 'வ்ருத்திக்க' என்பதே யாம். எங்கே கண்ட சொல் இது? (4) ப்ரம்மம் என்றும் ப்ரம்மம் என்றும் பலவிடங்களில் விழுந்துவிட்டதாம்; இதை ப்ரஹ்மம் என்று திருத்தவேணுமென்று முடிவில் காட்டுகிறார். இதெல்லாம் அச்சுப் பிழையென்று பாமா னும் நினைக்கவொண்ணாமோ? ஜ்ஞானமென்பது க்ஞான மென்று நூறிடங்களில் விழுந்துவிட்டதாம், இதற்கும் திருத்தம் காட்டுகிறார். அந்தோ இதுவா அச்சுப்பிழை? இந்த லேகக சோதகர்கள் இருவருமே பரஸ்பரம் தங்க னைப் புகழ்ந்துகொள்ள வுரியார் என்பது திடமாயிற்று.

இன்னுமொன்று சொல்லி முடிப்போம்; தி. ஈ. வீர ராகவாசார்யரிடத்தில் க்ருதஜ்ஞதை காட்டும் வாக்கியத் தில் "அடியேனுக்குக் கொடாது தானே வஹித்த" என்கிறார். தானே என்பதில் விவகிதமான வ்யக்திக்கு ஏக வசநிர்தேசமிருந்தால்தான் 'தானே' என்னலாம்; பஹு வசநிர்தேசமுள்ளவிடத்தில் 'தாமே' என்பதுதான் பொருந்தும். இங்கு வாக்கியத்தைப்பார்க்க, இப்படி

சிக்ஷிக்கவேண்டிய பிழைகள் இவர்களது சுவடிகளில் 'கரடிக்கு.....' என்கிற நியாயமாகப் பலபல கிடைக்கும். 'தோஷம் தேடுகிறீரோ?' என்று கேட்டவர்க்கு 'இல்லை, குணந்தான் தேடுகிறேன்' என்று விடைகூறின கதைப் ப்ரஸித்தம். அதற்கு இவர்களுடைய சுவடிகளே முக்கியமான இலக்கு. மிகவும் சஷ்ட-ல்லகங்களான இவ்விஷயங்களை எடுத்தெழுத நமக்கே லஜ்ஜையுண்டு. ஆனாலும் சிறுவிஷயம் முதற்கொண்டு பெரிய விஷயங்கள் வரையில் இவர்களது மருளுமிருளும் இத்தகைகத்தென்று எடுத்துக் காட்டாதிருக்க முடியவில்லையே.

உத்யாநர் உபக்ரமத்தில் எழுதுகிறார்—“இவ்விஷயம் அதிகஹநமானது; இயன்றவரையில் எளிய நடையிலேயே எழுதியிருக்கிறேன். ஆயினும் விஷயகாம்பீர்யத்தால் கிருபணம் கடினமாகவே புலப்படும்” என்று. சுத்ரா வயெயம் விஷி: வடமொழி பயிலாதவர்களுக்கு இவ்விஷயம் ஸர்வாத்மநா அவகாஹிக்கமாட்டாது என்றே நம்முடைய ப்ரஹ்ம வ்யாப்தி புரிஷ்க்ரியா வடமொழியிலேயே அவதரித்தது. அதற்கு வடமொழியிலேயேயன்றே விடை கூறவேண்டும். இதுவரையில் அத்தலையில் 10 பேர்கள் எழுதியாயிற்று. ஒருவராவது வடமொழியில் எழுதிற்றுண்டோ? வசவுகளை நிரப்பி ச்லோகங்களை இயற்ற வல்லவரே இவரும். அதிலொரு குறையில்லை. நம்மைநோக்கி 'பட்டை பட்டை நாமம் போடுகிறானிவன்' என்று ச்லோகமியற்றுகிறார். இவர் மொட்டை நாமமிட்டால் நாம் பட்டைநாமமிடக்காதோ? இத்தகைய வசைமொழிகளாலென்னாகும்? மூன்று வருஷமாக ஓயாதவிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. உத்யாநருடைய [ஏறக்குறைய நூறு] ஊழல்களை நன்கு விளக்கி இருபது புத்தகங்களுக்கு மேல் வடமொழியிலும் தென்மொழியிலும் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றையும் ரஸிகர்கள் எடுத்துப் பார்க்குந்தோறும் உத்யாநர் உலகுக்குச் செய்யும் உதவியென்னே! என்று உகப்பதாகவே ஸ்ரீமுகமருள்

கிரூர்கள். அந்த ஸ்ரீமுகங்களில் சில அச்சாகியுமுள்ளன  
வே. மற்ற ஸ்ரீமுகங்களெல்லாம் ஒரு தட்டாயும் ஸ்ரீவாஸு-  
தேவாசார்ய மஹர்ஷியின் ஸ்ரீமுகம் ஒரு தட்டாயுமன்  
ரேயுள்ளது.

வன தாவதா வஸ்புதி யெவிநீ ந:

விஸுராகிதி அத்தி க்ஸ-ஷ்வாஷெ ।

வெஜானவஸவ-ஷ்வ நிஸகார த

புவஜாவநெளஸு க்ஷவஜஜிஹுஜா ॥

புலாணபுஹீணம் நகிம் ஹிவிவாஜ:

புலாணாவவஹம் உ நெநவாசுதிவாஜ: ।

நஹுஷாணவெகபுவினெஜி தகஜெ:

கரகீயி-ஷ்வஜா நா-ஷ்வ ஹவெஷ்வக-ஷ்வ: ॥

பீடி கா தாய-ஷாணாஷ்வாகம் உய-ரதி கஜ ந-ஸவாஜ ।

வஷயிரிகரி யிரிசுணெள விசுஷ தாம் ஸஸஜ-ஷ்வ த

கீ ஷாஜ ॥

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பாயங்கர

அண்ணங்கராசாரியர்

இயற்றிய

அ த் பு த ச க் தி

அல்லது

அ ஷ் ட ர த் ய ர யி

முற்றிற்று.

ஸ்ரீரஸ்து

ஸ்ரீ வைஷ்ணவஸம்பந்தாய  
புத்தக விளம்பரம்.

ஆளவந்தார், உடையவர், கூரத்  
தாழ்வான், பட்டர், நம்பிள்ளை பிள்ளை,  
லோகாசார்யர், வேதாந்த தேசிகர்,  
மணவாளமாமுனிகள் முதலான பூருவா  
சாரியர்கள் அருளிச்செய்த க்ரந்தங்கள்  
யாவும் கிடைக்கும்.

ஷெ கிரந்தங்களுக்கு வியாக்கி  
யானமாகவும், உபந்யாஸ ரூபங்களாக  
வும், வாத க்ரந்தங்களாகவும், சரித்திர  
நூல்களாகவும், ஸ்ரீ காஞ்சீ. P. B.  
அண்ணங்கராசாரியர் ஸ்வாமி இயற்  
றிய பலவகை நூல்களும் கிடைக்கும்.

கிடைக்குமிடம் :

க்ரந்தமாலா ஆபீஸ், காஞ்சீபுரம்.

# ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய புத்தக விளம்பரம்.

P B. அண்ணங்கராசாரியரின் வேளியீடுகள்.

1.	பகவத்ராமாநுஜ க்ரந்தமாலா. (தெலுங்கு லிபி) உடையவர் அருளிச்செய்த ஸ்ரீ பாஷ்யம் முதலிய ஸகல க்ரந்தங்களும் ஒரே ஸம்புடமாகவுள்ளது. ...	ரூ. அ. ப.	7	0	0
2.	ஸ்ரீமத் வேதாந்த தேசிக க்ரந்தமாலா. (தேவநாகர லிபி) ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த ஸம்ஸ்க்ருத க்ரந்தங்கள் யாவும் ஐந்துவால்யமாக அச்சிட்டிருப்பவை....	36	0	0	
	ஷை சிறந்த பயிண்டுடன் ...	48	0	0	
3.	ஸ்ரீமத்வரவர முநீந்தர க்ரந்தமாலா. (தெலுங்கு லிபி) மணவாளமாமுனிகள் அருளிச் செய்த ஸ்ரீ வசந பூஷண தத்வ த்ரய-முமுகூஷுப்படி-ஆசார்ய ஹ்ருதய வியாக்கியானங்கள் நான்கும் ஒன்று சேர்ந்த ஸம்புடம். ...	7	0	0	
4.	முதலாயிம்-விரிவுரை. (ப்ர-அ.) ...	10	0	0	
5.	பெரிய திருமொழி 9-பத்துக்கள் ஷை ...	9	0	0	
6.	திருவாய்மொழி 700-பாசரம் ஷை ...	7	0	0	
7.	இயற்பா ஆயிரத்தில் சிலபகுதிகள் ...	5	0	0	
8.	வரதராஜ ஸ்தவ வியாக்யானம் (தமிழ்)...	1	0	0	
9.	ஸுதர்சந சதக வியாக்யானம் ,, ...	1	0	0	
10.	தேசிக ஸ்தோத்ரங்களில் சிலவற்றுக்கு வியாக்கியானம் ,, ...	1	8	0	
11.	ஸ்ரீ வசநபூஷணஸாரமும் முமுகூஷுப்படி ஸாரமும் ...	3	0	0	
12.	வேதலக்ஷண விசாரத் தொகுதி ...	2	8	0	
13.	அதிமாநுஷஸ்தவ வியாக்யானம் ...	0	12	0	
14.	பகவச்சாஸ்த்ர தத்துவம் ...	0	6	0	
15.	ஆழ்வார்கள் வைபவம் ...	0	12	0	

	ரூ.	அ.	ப.
16. மணவாள மாமுனிகள் வைபவம் ...	0	8	0
17. ஷே ஸ்ரீ வைஷ்ணவ ஸௌபாக்யம்...	0	12	0
18. ஸ்ரீராமாதுஜர் வைபவம் ...	0	8	0
19. ஸ்ரீரங்க ராஜஸ்தவம் தமிழ் முரை (பூர்வசதகம்) ...	1	8	0
20. தென்னாசார்ய ஸம்பிரதாயம் ...	1	0	0
21. ஸதாசார்ய ஸுத்திரக்ஷா ...	0	8	0
22. அத்யாபகஹஸ்த பூஷணம் (நாலாயிரம் முன்னடி பின்னடி) ...	1	0	0
23. முமுக்ஷுப்படி தத்வதர்யம், ஸ்ரீவசன பூஷணம் மூலம் ...	0	12	0
24. பூர்வாசார்ய ப்ரபாவம்(குருபரம்பரை)...	1	4	0
25. விசேஷார்த்த ரத்னரிதி ...	0	8	0
26. நித்யாதுஸந்தான விரிவுரை ...	2	8	0
27. உபதேச ரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, யதிராஜவிம்சதி, வரவா முரி தண்டகம்-இவை உரையுடன் ...	1	8	0
28. முகுந்தமாலை, ஆளவந்தார் ஸ்தோத்ரம் சதுஸ்லோகி, ஸ்ரீஸ்தவம், தேவராஜாஷ் டகம், தேவராஜமங்களம், யதிராஜவிம் சதி இவற்றுக்கு விரிவுரை ...	2	10	0
29. ஆசார்ய ஹ்ருதய ஸாரம் மூலத்துடன் தாற்பரியச் சுருக்கம் ...	1	10	0
30. துவரைப்பிரான்திருவருள் = வாத்ஸல் யார்த்த விளக்கம், வம்பவிழ்கோதை நிரூபணம், வேதத்தில் சில ஆராய்ச்சி கள்-இவை யடங்கியது ...	0	8	0
31. பரமார்த்தரக்ஷா (பல ஆராய்ச்சிகள்) ...	1	8	0
32. தீண்டாமை தொலையாமை ...	0	8	0
33. அஷ்டஸ்லோகியுரை = திருமந்திரம் த்வ யம் சரமஸ்லோகம் இவற்றின் ஸாரப் பொருளடக்கம் ...	0	8	0

		ரூ.	அ.	ப.
34.	தத்வஹிதோபதேசம் ...	0	8	0
35.	ஆலயப்ரவேசத்தில் வைதிகர்களின் கடமை (அம்ருதலஹரி 103) ...	0	8	0
36.	ஸ்ரீராமாயண ஸாரம் ...	0	10	0
37.	பகவத்கீதை முதலத்யாயம்—விரிவுரை... ..	0	8	0
38.	ஆர்த்திப் பிரபந்தவுரை ...	0	8	0
39.	சிரோமணி சேகரம்— சிரோமணி—சிரோபூஷா ...	0	12	0
40.	மாமுனிவனருள் விளக்கு ...	0	4	0
41.	ஸத்ஸம்ப்ரதாய பரித்ராணம் வம்பவிழ்கோதை தத்துவம் ...	0	8	0
42.	தேசிகஸ்தோத்ரங்கள்(தெலுங்குலிபி)... ..	2	0	0
43.	பக்தாம்ருதம் (40 உபந்யாஸங்கள்) ...	1	8	0
44.	திவ்யப்ரபந்தஸாரத் திரட்டு ...	0	10	0
45.	நரலிம்ஹாவதாரஹேது நிர்ணயம் விபவாவதார சோகதத்வம் ...	0	8	0
46.	வைதிக மனோஹரா மாதந்தோறும் வெளிவரும் ஸம்ஸ்க்ருத பத்திரிகை தேவ நாகரி (வடு) சந்தா ...	3	0	0
47.	அம்ருதலஹரி தமிழ் (மாதப்பத்திரிகை) (வடு) சந்தா ...	3	8	0
48.	ராமாதுஜ பத்ரிகா ஷே தெலுங்கு (வடு) சந்தா ...	5	0	0
49.	ஸ்ரீ வைஷ்ணவ ஸுதா ஷே ஹிந்தி (வடு) சந்தா ...	4	0	0
50.	அத்புதசக்தி ...	0	8	0

மற்றும் பல புத்தகங்களுக்குப் பெரிய கியாடலாக்  
தருவித்துப் பார்க்க.

மானேஜர், கிரந்தமாலா ஆபீஸ்.  
சின்ன காஞ்சீபுரம்.

ஸ்ரீ:

ஸ்ரீவைஷ்ணவ வித்வான்களுக்கு அவசியமான மிகச்  
சிறந்த சாஸ்திரார்த்தங்களடங்கிய  
புத்தகங்களின் விளம்பரம்.

உத்யாந பத்ராதிப பாக்யமாலா.

उद्यानपत्राधिपभाग्यमाला  
पुष्पैः शतेन कमशः प्रथेत ।  
तत्राद्ययावत्प्रचुराणि पुष्पाणि  
एतानि नित्यं विबुधावतंसाः ॥

இந்த மாலையில் இதுவரை வெளிவந்திருக்கிற  
அருமையான மலர்கள்—

1. உத்யாந ஸம்வாதம்.

இது சென்னை வித்வான். அனந்தாசாரியர் ஸ்வாமி  
யால் வெளியிடப்பட்டது. ஷே உத்யாந பத்ரிகாசிரிய  
ருடைய ஞானப் பெருமையையும் மஹா ப்ராமாணிகத்  
வத்தையும் ஸாரமாக விவரிப்பது. ஸம்ஸ்க்ருத காலெஜ்  
வித்வான்களால் மிகவும் மெச்சப்பட்டது. விலை 0-4-0.

## 2. உத்யாநசிக்ஷா—(முதல் பிரசரம்.)

இது பண்டித. கோமடம் ஸம்பத்துமார ஸ்ரீநிவாஸா சாரியர் ஸ்வாமி பணித்தது. முன் க்ரந்தத்தைக் காட்டிலும் ரஸம்மிசுந்தது. அஸ்தமிதாந்ய பாவமாக வாசிக்கத்தக்கது. விலை 0—3—0.

## 3. உத்யாநசிக்ஷா—(இரண்டாவது பிரசரம்.)

இதுவும் ஷெ ஸ்வாமி அநுக்ரஹித்தது. ஆச்சரியமான 27-பாராக்கள் இருபத்தேழு நக்ஷத்ரங்கள் போன்றவை யென்று மஹான்கள் கொண்டாட நின்றது. விலை 0—8—0

## 4. ரஸிக ரஸாயநம்.

இது ஸ்ரீ காஞ்சி அண்ணங்கராசாரியர் ஸ்வாமியருளியது. ஸம்ஸ்க்ருதபாஷை — தெலுங்குலிபி. விலை 0—10—0. இந்த க்ரந்தத்தின் பெருமையை அவரவர்கள் அநுபவித்தேயறிய வேண்டும். ஷெ திருமலை தாதாசாரியர், முன்னோர்களுடைய திருவாக்குகளை விபரீதமாக்கியிருக்கும் வைபவம் இதில் விசதமாகக் காணத்தகும். ஸ்ரீகாஞ்சி வித்வான் இளங்காடு ரங்காசாரியர் ஸ்வாமியின் ஸாக்ஷ்ய பத்ரிகையும் இதில் விளங்கும். கோதாவரிகணபாடி. சார்த்தூலம் வெங்கடஸுப்பாராய சாஸ்திரிகளின் பத்ரிகை வெகு ஆனந்தமானது இதில். இப்புத்தகத்தின் 46, 47, 48 பக்கங்களிலுள்ள அருமையான ச்லோகங்களை கீர்த்திமூர்த்தியான ஸ்ரீமத் ஆக்கூராண்டவன் பலகால் வாயாரச்சொல்லி யுகந்தாரென்பது ப்ரலித்தம். அவற்றுள் \*கீலோத்பாடந வானரஸ்ய சரிதம்\* என்பது முதலாக மூன்றுச்லோகங்களுக்கும் மூவுலகும் விலையாகுவென்று விசேஷித்து உகந்தபடி.

5. வித்வத் வைதிக பூஷணம்.

இதுவும் (ப்ர. அ.) ஸ்வாமி பணித்தது. ஷெ திருமலை தாதாசாரியர் உத்யாந பத்ரிகை (19-4ல்) வைதிகம் என மகுடமிட்டு இரண்டேவரி யெழுதி ஒரு வேண்டுகோள் வெளியிட்டிருந்தார். அதை நிறைவேற்றும் வியாஜமாக, ஸ்வாமி மறைப்பாற்கடலைத் தமது திருநாவின மந்தரத்தால் கடைந்து ஸகல வித்வத்வைதிக போக்யமான திவ்யாம்ருதத்தை யளித்ததாக மெச்சப்பட்டது. இது விலை 0—4—0

6. தத்வஹிதோபதேசம்.

இதுவும் (ப்ர. அ.) ஸ்வாமி பணித்தது. விலை 0—4—0. இதைப்போன்ற நூல் வேறில்லை யென்று நிஷ்பக்ஷபாதர்கள் கொண்டாட நின்றது. இதில் ஸாரமாகப் பத்து விஷயங்களை யெடுத்துக் காட்டி 'வைவஸ்வதமந்வந்தரே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பாதகண்டே மேரோர் தக்ஷிணே பார்ச்வே இவர்களாலும் இவர்களது தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பர்களாலும் புத்ர பௌத்ர நப்த்ருப்ரப்ருதிகளாலும் இவற்றுக்கு விடை சொல்லித் தலையெடுக்க முடியாது' என்று சபதம் செய்திருக்கும் பெருமை பொலிந்துள்ளது. இதில் மன்னார் குடி, பண்டித. ஸ்ரீநிவாஸாசாரியர் ஸ்வாமி வெளியிட்டிருக்கிற விஜ்ஞாபனம் விசேஷித்துப் போற்றத் தக்கது.

அதில் ஒரு பகுதி காண்மின்;—

“தேசிகப் பிரபந்தத்தின் பாடவிஷயத்திலும் உரை விஷயத்திலும் குற்றங்குறைகள் கூறப்பட்டால் பதிப்பாளரான ஸ்ரீராமதேசிகாசார்யரன்றோ இதற்கு பதிலுரைக்க முன்வரவேண்டும். அவர் ஸ்ரீ அண்ணங்கராசாரியர் ஸ்வா

மிக்கு எழுதி யிருந்த கடிதங்களெல்லாம் அச்சாகி வெளி வந்திருக்கின்றன. “தேவரீர் கிருபையோடும் ஆராய்ச்சி யோடும் திருத்திக் கொடுக்கிற பாடமே தேசிகன் திருவாக்கில் திருவவதரித்ததென்று நான் திண்ணமாகக் கொள்வேன்” என்று அந்த ஸ்ரீராம தேசிகாசாரியர் ஸ்ரீ அண்ணங்கராசாரியர் ஸ்வாமிக்குப் பல கடிதங்களெழுதி யிருப்பதை யாரும் மறைக்க முடியாது. அவர் உண்மையில் ஸமர்த்தர்; ஆராய்ச்சியாளர். அவர் இப்படி ஹார்தமாக எழுதி யிருக்கும்போது அவரையுள்ளடக்கி மற்றையோர்கள் வம்பு தும்பாக எதையேனும் எழுதிப் போருவதில் என்ன பயன்? எழுதுகிற விஷயங்களும் ஒன்றுக்கொன்று ஸம்பந்த மில்லாமலிருக்கின்றனவே. பதில் சொல்ல முடியாத விஷயங்களுக்கு பதில் சொல்லப் புறப்படுவது தகுதியன்றே. D. T. தாதாசாரியர் ‘கோதைபோலும்’ என்கிற சிறு புத்தகத்தை வெளியிட்ட அடுத்தவாரத்திலேயே அதற்குப் பரிபூர்ண பதிவுரையான துவரைப்பிரான் திருவருளென்கிற அற்புதமான நூல் அவதரித்தது. சென்ற திருவாடிப்பூர மஹோத்ஸவ ஸமயத்தில் மன்றார்குடி அக்ரஹாரத்தில் 10 நாள் நடைபெற்ற வித்வத் ஸதஸ்ஸவில் அந்த நூல் த்ரி மதஸ்த வித்வான்களாலும் வெகு ஊக்கத்துடன் பரிசீலனை செய்யப்பட்டு மிகவும் கொண்டாடப்பெற்றது. அந்த ஸதஸ்ஸுக்காக இந்த D. T. தாதாசாரியரும் வந்திருந்து திருமேனி பாங்கில்லாமையை அபிநயித்துப் பெரும்பாலும் விலகியே யிருந்து சென்றார். ‘இப்புத்தகத்திற்கு விடைவருமோ?’ என்று கேட்டவர்களுக்கு வெகு சாதாரணமாக பதில் சொன்னார்;—“அண்ணங்கராசாரியருக்கு எல்லாவித ஸௌகரியங்களுமுண்டு; எனக்கு எதுவுமில்லை; ஆனாலும் பார்க்கிறேன்” என்றார். எங்களுக்கு திருப்திகரமாக இரண்டொரு விஷயங்களுக்கு

காவது பதில் சொல்லுமே' என்று கேட்டதற்கு 'எல்லாம் க்ரமேண தெரியவரும்' என்றகன்றார். இவர் விஷயங்களை உள்ளபடி க்ரஹிப்பவரேயல்லர்; ஸ்வயம்பிலிகிதம் ஸ்வயம் நஜாநாதி என்கிற முறையிலே ஏதோ எழுதிப் போருகிறவர் என்றே அவ்விடத்திலுள்ள ஸகல வித்வான் களும் ஏக கண்டமாகக் கூறினர். ஸஹ்ருதயஹ்ருதயங்க மமாக எழுதுவதற்கு விஷயம் சிறிதுமில்லாவிடிலும் எதையாவது எழுதிக்கொண்டே யிருக்க வேண்டிய தென்கிறவொரு ஸங்கல்பம் கொண்டிருப்பதாகவும் கூறினார். அப்படியே யெழுதாக. அவ்வளவும் உலகுக்கு மஹோபகாரமாகவே முடிந்து வருகின்றதென்பதைக்கூடவா இந்த ஸ்வாமி தெரிந்துகொள்ளமாட்டாதவர்? நன்கு தெரிந்து கொள்வர். இப்போது தத்வஹிதோபதேசமென்கிற இந்நூலை ஸேவிக்கும் ஒவ்வொருவரும் இந்த D. T. ஸ்வாமியிடத்திலேயே மஹத்தான க்ருதஜ்ஞதையைச் செலுத்துவார்களென்பது திண்ணம்." என்பதாகவுள்ளது.

## 7. துவரைப்பிரான் திருவருள்.

இதாவும் ப்ர. அ. ஸ்வாமி பணித்தது. விலை. 0—10—0 இப்புத்தகம் "எப்பொழுதும் நாள் திங்களாண்டீழி யூழி தொறும் அப்பொழுதைக்கப்பொழு தென்றாவமுதமே" என்றீபேடத்தகுந்த புத்தகமிதுவே யென்று வித்வான்கள் மகிழ நின்றது. (கோதை போலும் ஆராய்ச்சி.) வைதிக வித்வதாபரணம் என்கிற அநுபந்தத் துடன் கூடியதிது. திருவையாறு மஹாராஜா ஸம்ஸ்க்ருத காலெஜ் ப்ரொபஸர் S. T. ஸ்ரீநிவாஸாசாரியர்

M. A. L. T., அவர்கள் இப்புத்தகத்தை வாசித்துப் பரவசராகி உருகியெழுதின பத்ரிகையும் (3—8—1946) வெளிவந்துள்ளது ; அதாவது—

கோதாவிலாஸம்—கல்யாணபுரம். திருவையாறு  
மஹாராஜா ஸம்ஸ்க்ருத காலெஜ் ப்ரொபஸர்

S. T. ஸ்ரீநீவாஸாசாரியர் M. A., L. T.,

எழுதுகிறார்:—

ஸ்ரீமத் P. B. A. ஸ்வாமி ஸன்னிதிக்கு ஸஹஸ்ராவ் ருத்திப்ரணாமபூர்வக விஞ்ஞாபனம். துவரைப்பிரான் திருவருளைப்பெற்று வாசித்து மகிழ்ந்தனன். இவ்வாராய்ச்சி எழக் காரணமாகிய நூலும் பார்க்கப் பெற்றிருந்தால் இன்னும் சுவையாயிருந்திருக்கும். தேவரீர் அப்படியே அதுவதித்திருப்பதால் குறையொன்றுமில்லை. தேவரீரது நயத்தையும் நகைச்சுவையையும் இடைவிடாது மிளிர்ந்து நிற்கும் செங்கண்மாலன்பையும் சிற்றறிவுடைய அடியேனே சொல்லுந்திறமுடையேன்.

தாஸன், S.T.S. 3-8-46.

### 8. வாத்ஸல்யார்த்த ப்ரகாசிகை.

இதுவும் ஸ்வாமி பணித்தது. இன்சுவையே வடிவெடுத்த 220 சுலோகங்களால் பகவானுடைய வாத்ஸல்ய குணத்தின் தத்துவம் பாக்க நிரூபிக்கப்பட்டுள்ளது இதனில். இது தேவநாகரி லிபியில் தமிழில் பொழிப்புரையோடும் வெளிவந்துள்ளது. விலை 0—12—0 இதுவே தெலுங்கு லிபியிலும் தெலுங்கு பாஷை வியாக்கியானத் தோடும் வெளிவந்துள்ளது. அதன் விலை 0—8—0.

### 9. ஸஹ்ருதய ஸௌபாக்யம்.

இதுவும் ஸ்ரீ ஸ்வாமி பணித்தது. ஸம்ஸ்க்ருத பாஷையில் தெலுங்கு விபியிலுள்ளது. இதில் உத்யாந பத்ரிகா சிரியருடைய மயக்குகள் யாவும் கண்ணாடிபோல் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. சுருக்கமான தமிழ்முகவுரை போடுங் கூடியது. இதன் விலை 0—8—0.

### 10. ப்ரணதி விமுகார்த்த பரிசீலனம்.

இதுவும் ஸ்ரீ ஸ்வாமி பணித்தது. “பணியவிசைவில் திசைமுகன்தன்” என்ற தேசிகப் பிரபந்தப் பாசுரத்திற்குச் சிலர் எழுதிய அவப்பொருளை ஸமர்த்திக்கவந்த உத்யாந பத்ரிகாசிரியருடைய வாதங்களைச் சரமாரியாகக் கண்டித்தது. தெலுங்கு விபியில் ஸம்ஸ்க்ருதபாஷையிலுள்ளது. ரெ. 9, ஸஹ்ருதய ஸௌபாக்கியத்தோடு சேர்ந்துள்ளது. இது தேவநாகரி விபியிலு முண்டு. தமிழ் வசனமாகவு முண்டு. விலை 0—6—0.

### 11. ஸபாபுஜங்கீ ஸர்வஸ்வம்.

இதுவும் ஸ்ரீ ஸ்வாமி பணித்தது. 115-சுலோகங்கள் கொண்டதாய் இரண்டு ஸர்க்கங்களுடையதான காவியம். இது தெலுங்கு விபியில் தெலுங்கு டிகையுடன் கூடியது. விலை 0—8—0. தேவநாகரி விபியில் மூலமும் தமிழ்ப் பொழிப்புரையு முள்ளது. விலை 0—8—0. தேசிகனுடைய திருசர்பையில் “ஸபா புஜங்கீ குணபம் தருண்ய:” என்றுள்ள சுலோகத்தில் ஸ்வாமி ஸபையைக் கண்டால் விலகி நிற்பர் என்று தெரிவிக்கப்பட்டதின் தத்துவத்தை மிக விரிவாக வுணர்த்து மிந்நூல். (இதில் உத்யாந பத்ரிகாசிரியர்க்கு ஸாக்ஷாத் தான பங்கமில்லை யென்று சொல்லலாம்.)

12. ந்ருஸிம்ஹாவதார ஹேதுநிருபணம்.

13. விபவாவதார சோகதத்வம்

இவையும் ஸ்ரீஸ்வாமி பணித்தவை. ஸம்ஸ்க்ருத பாஷையிலும் தமிழ்ப்பாஷையிலு முள்ளன. உத்யாந பத்ரிகாசிரியருடைய விபரீதவாதங்களை வேரறுப்பன இவ் விரண்டும். ஸகல பண்டிதர்களும் விரும்பி வாசிக்கத் தக்கவை இவ்விரண்டு க்ரந்தங்களையும் ந்ருஸிம்ஹப்ரியா பத்திராதிபரான ஸ்ரீ. உ. வே. S. வாஸுதேவாசார்ய ஸ்வா மிகள் வரப்பெற்று ஆனந்தம்பொங்கி ஸ்ரீஸ்வாமி ஸன்னி திக்கு விடுத்த திருமுகம் வருமாறு:—

“ குசலம். ஸ்ரீ. ஸைதாப்பேட்டை. ஆழிமழைக்கண்ணு,

சீரியைநம:.. ஸ்ரீமதேராமாநுஜாயநம:..

சரமாவதிதாஸனாகிற வாஸுதேவதாஸன் அனந்தஸுக்ருதப்ரணம பூர்வகமாகச் செய்யும்விண்ணப்பம்..... அடியேனுக்கு ஒருமாஸமாக உடம்பு அஸ்வஸ்தமாக இருந்து நாலுதினங்களாகக் கொஞ்சம் குணமாகிவருகிறது. ஒரு கருமத்தின் அநுபவம் ஏதாந்ருச துக்கத்தை விளைவித்த போதிலும் ஏதோ விசேஷித்ததொரு அஜ்ஞாதஸுக்ருதம் ஒரு பாக்யவிசேஷத்தைக் கொடுத்து வியாதியினால் உண்டான சிரமத்தை மறக்கும்படி செய்தது. அந்த பாக்யமென்ன வென்றால் தேவரீர் திருவாய் மலர்ந்தருளிய ஸ்ரீகோசங்களின் ஸேவாலாபமே. பகவச் சாஸ்த்ராதத்வம், ந்ருஸிம்ஹாவதார ஹேது நிர்ணயம், விபவாவதார சோகதத்வம் என்னும் ஸ்ரீகோசங்களைத் தேவரீர்கள் மஹத்தான க்ருபையுடன் அனுப்பியிருந்தது. அவைகளை ஸேவித்துக்கொண்டே ச்ரமத்தையறியாமல் பொழுது போக்கினேன். அவைகளின் ஸ்வாதுத்வத்தை என் சொல்வேன்!.....ஸம்ஸாரமே அபவர்க்கமாக நினைக்கப்

படுகிறது...இப்படிப்பட்ட ஸ்ரீகோசங்களை அநுக்ரஹிப்பதற்கான ப்ரீதி விசேஷம் மேன்மேலும் அபிவ்ருத்தமாகும்படி ஸ்ரீசரண்யன் அநுக்ரஹிக்க வேணுமென்பதே அடியேனுடைய ப்ரார்த்தனை....

வாஸுதேவதாஸன். 19—12—47

#### 14. அபிநவதயா சதகம்.

இதுவும் ஸ்வாமி பணித்தது. ஸம்ஸ்க்ருத பாஷையிலமைந்த 250 ச்லோகங் கொண்டது. ஸம்ஸ்க்ருத கத்ய ரூபமான தாத்பர்ய ஸாரத்துடன் கூடியது. தெலுங்கு லிபியில் அச்சிடப் பெற்றது. ஸஹஸ்ரநாமத்தில் விகர்த்தா என்கிற திருநாமத்தின் பட்டர்பாஷ்யத்திலுள்ள பொருளை ரஸாபாஸப் படுத்தி யெழுதியிருந்த உத்யாநபத்ரிகையைப் பாறுபாறாக்கின நூலிது. விலை. 0—12—0 இதனுடைய தாத்பர்யஸாரமே (நெ. 13) விபவாவதார சோகதத்வ மென்கிற தமிழ் நூல்.

#### 15. அம்ருதலஹரிஸஞ்சிகைகள்.

உத்யாந பத்ரிகையில் வெளிவந்த அஸம்பத்தப் பொருள்கள் பலவும் அப்போதைக்கப்போது அம்ருத லஹரி யென்னும் மாதப் பத்திரிகையிலும் ஸ்ரீஸ்வாமியால் நிரலிக்கப்பட்டிருக்கின்றன வென்பது உலகப் பிரசித்தமே. அப்படிப்பட்ட விஷயங்கள் கொண்ட லஹரி ஸஞ்சிகைகளின் விலை. 2—14—0-

#### 16. வைதிக மனோஹரா ஸஞ்சிகைகள்.

தேவநாகரலிபியில் ஸம்ஸ்க்ருத பாஷையில் ஸ்ரீஸ்வாமியால் நடத்தப்பட்டுவருமிந்த மாதப் பத்திரிகையிலும் பெரும்பாலும் பத்ரிகைதோறும் உத்யாந பத்ரிகா

விதண்டா நிராஸங்கள் நிரம்பியிருக்குமென்பதும் ஜகத்  
ப்ரவரித்தம். இதில் ஸ்ரீஸ்வாமி எழுதிவருமவை தவிர,  
இதர பண்டிதர்களும் உத்யாந பத்ரிகையைக் கண்டித்து  
எழுதிவரும் வியாஸங்களும் விசேஷித்து வாசிக்கத் தகுந்  
தவை. இப்படிப்பட்ட விஷயங்கள் கொண்ட ஸஞ்சிகை  
களுக்கு மாத்திரம் விலை 4—11—0.

### 17. வைதீக ஸௌபாக்யம்.

உத்யாந பத்ரிகையில் விரலுக்குத்தகாத வீக்கமென்று  
வைதிகர்கள் பலரும் விளம்பும்படி வெளிவந்த வேதஸம்  
பந்திகளான விஷயங்களை விரிவாகச் சிதைத்து வைதிகர்க  
ளுள்ளம் குளிர ஸ்ரீஸ்வாமியால் ஸம்ஸ்க்ருத பாஷையில்  
இயற்றப்பட்ட நூல் இது. ஷை வைதிக மநோஹரா பத்  
ரிகையில் பகுதியாக வெளிவந்துகொண்டிருப்பது இது.  
அப்பத்திரிகைக்கு வருஷச் சந்தா (3 ரூ.) செலுத்துபவர்  
களுக்கு இந்நூல் எளிது. பிறகு தனியாகவும் வெளிவரும்.

### 18. ப்ரஹ்மவ்யாப்தி பரிஷ்க்ரியர.

இதுவும் ஸ்ரீஸ்வாமியால் ச்லோகங்களாக இயற்றப்  
பட்டு கத்யரூபமான தாத்பர்யஸாரத்தோடுங் கூட தேவ  
நாகரியில் அச்சிடப் பெற்றது. கீர்த்திமூர்த்தியான ஸ்ரீமத்  
பரமஹம்ஸ- இளங்காடு ஸ்வாமியினால் 'அபிநவதத்வ  
முக்தாகலாபமோ !, அபிநவ அதிகரண ஸாராவளியோ !'  
என்று தெகுடாடிக் கொண்டாடப்பட்ட திவ்யக்ரந்தமிது.  
எம்பெருமானுடைய வ்யாப்தியின் தத்துவத்தை விரிவாக  
விளக்குமிது. விலை 0—8—0.

### 19. பரமார்த்த ரக்ஷா.

இதுவும் ஸ்ரீஸ்வாமி யியற்றிய விரிவான தமிழ்நூல்.  
உத்யாநபத்திராதிபரும் இவரைப் போன்ற மற்றுஞ் சில

பேரும் எழுதியுள்ள விஷயங்களை விரிவாக விமர்சித்து அபார்த்தங்களை யெல்லாம் அறவேயகற்றி வித்வான்களை மிகமிகவுகப்பித்த நூலிது. அபூர்வமான பலவிஷயங்களை யநுபவித்து அகமகிழ நினைக்குமவர்களுக்கு நவநிதியானது இது. விலை 1—8—0.

### 20. விமர்சமும் பராமர்சமும்.

கோயமுத்தூர் பட்டர் திருமாளிகைத் தலைவர். ஸ்ரீ. உ. வே. திருமலை வேத வ்யாஸபட்டர் ஸ்வாமி ஸம்ஸ் க்ருத பாஷையில் பணித்தது. தேவநாகரியில் அச்சிடப் பெற்றது. மதிரேக்ஷணர்த்தப் போராட்டம் முதலிய பல விஷயங்களில் தத்துவ முணர்த்துவது. விலை 0—8—0.

### 21. பலநூல் தொகுதி.

ஸத்ஸம்பரதாய பரித்ராணம், ஐகமத்யரஸம், ஆராய் ச்சி, மதிரேக்ஷணர்த்த ஸர்வஸ்வம், சிரோமணி சிரோ பூஷா, சிரோமணி சேகரம், பரிஷ்காரம், தெளர்ப்பாக்ய த்ருடிகரணம், ப்ராமாணிகமதிரேக்ஷண, விவாத சாந்தி, வைதிக ஹ்ருதயா பரணம் முதலிய 16 நூல்கள் ஒரு தொகுதியாக உள்ளது. விலை 3—9—0.

### 22. அப்புத சக்தி.

ஸமீப காலத்தில் உத்யாந பத்திராதிபரால் வெளியிடப்பட்ட ஸர்வசக்தி யென்னும் சிறு சுவடியிலுள்ள விஷயங்களெல்லாம் விபரீதங்களென்று ஸ்ரீஸ்வாமி விரிவாக விளக்கியது. எம்பெருமானிடத்தில் பரமபக்தியை வளர்க்குமிந்த திவ்யகரந்தம் ஒவ்வொரு வித்வான்களுக்கும் பக்தர்களுக்கும் அநவரதம் கையிலேயே விளங்கவுரியது. விலை 0—8—0.

## அறிவிப்பு.

இப்புத்தகங்களெல்லாம் பலஇடங்களில் கிடைக்கும்;

- (1) 31. A. நாட்டுப்பிள்ளையார் கோவில் தெரு, ஜி. டி. மதராஸ்.
- (2) 29. இருளப்பன் தெரு, ஜி. டி. மதராஸ்.
- (3) க்ரந்தமாலா ஆபீஸ், காஞ்சிபுரம்.
- (4) 92. கோவிந்த ராஜன்ஸன்னிதிவீதி, திருப்பதி.
- (5) ஸ்ரீவிலாஸம் பிரெஸ், கீழ்ச்சித்திரவீதி, ஸ்ரீரங்கம்.
- (6) 72. ஸலிவன்வீதி பட்டர்திருமானிகை, கோயமுத்தூர்.

வீசேஷ அறிவிப்பு:— மேல்குறித்த புத்தகங்கள் யாவும் விலை கொடுத்து வாங்க சக்தியற்றவர்கள் வித்வான்களாகவோ வித்யார்த்திகளாகவோ இருந்தால் அப்படிப்பட்டவர்களுக்கு மாத்திரம் இவை இனாமாக வழங்கப்படும். அப்படி இனாமாகப் பெறவிரும்புமவர்கள் “ஜி. வி. பார்த்தஸாரதி அண்டு கோ. 13. சின்னதம்பி முதலிவீதி. ஜி. டி. மதராஸ்” என்கிற விலாஸத்திற்கு இரண்டு வித்வான்களுடைய ஸெர்ட்டிபிகேட்டுடன் விண்ணப்ப மெழுதிக் கொள்ள வேண்டும். ஷெபாக்ய மாஸையில் மேன்மேலும் வெளிவரும் மலர்களும் அவர்களுக்கு அனுப்பப்பட்டுவரும்.

26—1—48

சென்னை

M. பார்த்தஸாரதி.

31, A. நாட்டுப்பிள்ளையார் கோயில் தெரு, ஜி. டி. மதராஸ்.

குறிப்பு:—மேல்கண்ட விலாஸத்தில் ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்திற்கு நிதியாகவுள்ள பலவகைப் புத்தகங்களும் கிடைக்கும். கியாடலாக் தருவித்துப்பார்க்க.

